

பணமதிப்பு நீக்கம்
கொள்கை அல்ல கொள்ளை!



சூறாவளி

✦ பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தமது தேர்தல் அரசியலுக்கே, ஆபத்து ஏற்படும் என்பதை கூட பெரிதாக பார்க்காத அளவிற்கு மோடி அரசை நிர்நந்திக்கும் - நெருக்கும் அவ்வளவு பெரிய காரணி எது?

✦ பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறானது என்றால், வேறு என்னதான் செய்யமுடியும்? இதனால் ஏற்பட்டிருக்கும், ஏற்படபோகும் பாதிப்புகளும், தீர்வுகளும்!

அதிக முட்டை தேவை என்றால் முட்டையிடும், கோழிகளின் எண்ணிக்கையைத்தான் அதிகரிக்க வேண்டும். இதற்கு மாறாக அவற்றின் வயிற்றை அறுக்கக்கூடாது. இதைப்போன்றுதான், அரசின் அதிக வருவாய்க்கு, நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க தேவையான திட்டங்களைத்தான் அரசு செயல்படுத்த வேண்டும். இதற்கு மாறாக மக்களிடம் உள்ளப்பணத்தை பறித்துக்கொள்ளும் நடவடிக்கை, கோழிகளின் வயிற்றை அறுப்பதை போன்ற செயலே, பண மதிப்பு நீக்க நடவடிக்கையாகும்!

சூறாவளி வெளியீட்டகம்

பணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை!

சூறாவளி

சூறாவளி வெளியீட்டகம்.

3 | சூறாவளி.

பணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை!

* சூறாவளி * முதற்பதிப்பு ஜனவரி - 2017 *

வெளியீடு: சூறாவளி வெளியீட்டகம். வடக்கு தெரு, ஆலிச்சிக்குடி ,
சாத்துக்கூடல்(அஞ்சல்), விருத்தாசலம்- வட்டம், கடலூர்
மாவட்டம்- 606110, தமிழ்நாடு. தொடர்புஎண்: 9842529188,

மெயில்: moodakizhavan@gmail.com.

அட்டை வடிவமைப்பு: ஸ்மைல் டிஜிட்டல், விருத்தாசலம்.

பொருளடக்கம்

பக்கம்

- 1.வங்கியில் இல்லாப் பணம் கருப்புபணம் 6
- 2.மோ(ச)டி வளர்ச்சி. 13
- 3.மனித உழைப்பே பணத்தின் தாய். 18
- 4.டிஜிட்டல் (மின்னணு) பணமுறை. 23
- 5.பண்பு மாற்றமா? 29
- 6.டாலரும்,பெட்ரோலியமும் அமெரிக்காவின் இரு சுவாசப் பைகள். 34
- 7.ஏற்றுமதி பொருளாதாரம். 56
- 8.தேவை தேசிய பொருளாதாரம் 62

1.வங்கியில் இல்லாப்பணம் கருப்புப்பணம்!

கடந்த 2016, நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவிலிருந்து ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழித்து இந்தியாவை பொருளாதார வல்லரசாக்கும் வகையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக இதற்கு பல்வேறு தரப்பினரும் விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஆனால், மக்கள் தமது உழைப்பின் மூலம் நேர்மையான வழிகளில் சம்பாதித்து தமது கைகளில் வைத்துள்ளப் பணத்தை டிசம்பர் 31ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு ஏற்ப, மக்கள் வங்கிகளின் முன்னர் காத்துக்கிடந்து தம்மிடம் இருந்த செல்லாத பணத்தை அரசிடம் திருப்பிக் கொடுத்தனர். மத்திய அரசு திட்டமிட்டதைப் போன்றே 2016- டிசம்பர் 31 வரை 14 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வரவாக வந்துவிட்டது.

இந்தியா முழுக்க திரட்டப்பட்ட இந்த ரூ.14 லட்சம் கோடிகளில் ஒன்றிரண்டு தொகை கூட வரி வருவாய்க்கு உட்பட்டதல்ல. அதாவது கருப்புப்பணம் வைத்திருப்பவர்களில் ஒரு சிலர் கூட தம்மிடம் இருந்த சட்டத்திற்கு புறம்பான பணத்தை வெளிப்படையாக வெளியே கொண்டு வரவில்லை. அப்படி கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தப்பித்தவறியும் தம்மிடம் வைத்திருந்த பணத்தை வெளியே கொண்டு வந்துவிடக்கூடாது என்பதில்,

மத்திய அரசு தனி கவனமே செலுத்தியது. ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு மேல் வங்கிகளில் வரவு வைப்பவர்களுக்கு வருமான வரி 30 சதவீதம், அபராதமாக 200சதவீதமும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பே இதற்கு உதாரணமாகும்.அதாவது ஒருவர் ரூ. 5 லட்சத்தை தனது வங்கி கணக்கில் வரவு வைத்தால், வருமான வரியாக ரூ. 1.50 லட்சமும். அபாரதமாக ரூ.3 லட்சமும் ஆக மொத்தமாக ரூ.4.50 லட்சத்தை அரசு எடுத்துக் கொண்டு மீதம் ரூ.50 ஆயிரத்தை மட்டுமே வரவு வைத்தவருக்கு தருமாம். இதன் பிறகும் எந்தக் கிறுக்கன் கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவான்.

இது சட்டத்திற்கு புறம்பானது, செயல்படுத்த முடியாதது என்பது தெரிய வந்ததால் அபராதம் 80% மட்டுமே, என்றும் நான்கு ஆண்டுகளுக்கு இந்தப் பணத்தை திருப்பி எடுக்க முடியாது, இதற்கு வட்டியும் கிடையாது என்றும் பின்னர் அறிவித்தனர். ஆனால் அதன் பின்னரும் எந்தக் கிறுக்கனும் தம்மிடம் இருந்த கருப்புப் பணத்தை வங்கிகளுக்கு எடுத்து வந்து வரவு வைக்கவில்லை. இதற்கு மாறாக வங்கிகளின் வாசலை மிதிக்காமலேயே தம்மிடம் இருந்த கோடிக்கணக்கான கருப்பு பணத்தை, புதிய பணமாக மாற்றிக்கொண்டார்கள். இந்த உண்மையை நாம் கண்டுபிடித்து வெளியே சொல்லவில்லை. மத்திய ஆட்சியாளர்களுக்கு ஆகாதவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் நடத்தும் வருமான வரித் துறையினரின் சோதனைகளின் மூலமே வெளியே வந்த உண்மைகள்.

இவர்கள் நமக்கு சொல்வது போல் கருப்பு, வெள்ளையாக ஆகாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் கருப்புப்பணம், அரசு நமது காதில் பூ சுற்றுவதை போன்றும், நாம் நம்பி கொண்டிருப்பதை போன்றும் தாள்வடிவில் மட்டும் இருப்பதில்லை. அதிலும் தமது வருவாயை சட்டத்தின் கண்களில்

இருந்து மறைப்பவர்கள், அவற்றை வீட்டின் தரைக்கு கீழே குழிவெட்டி புதைத்து வைத்திருப்பதும் இல்லை!

நிலம், மனை, வீடு, தங்கம் ஆகிய வடிவில் மாற்றம் செய்து விடுவார்கள். பங்கு சந்தை போன்றவற்றில் சூழல விடுகிறார்கள். அவற்றை அன்னிய செலாவணியாக மாற்றி சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கிறார்கள், இப்படி மாற்றிய கருப்பு பணத்தை மொரிசியஸ் போன்ற குட்டிதீவு நாடுகள் வழியே அன்னிய முதலீடுகள் என்ற பெயரில் இந்தியாவிற்குள், அரசின் பட்டுக் கம்பள வரவேற்புடன் மறுமுதலீடு செய்து விடுகிறார்கள்.

2000- 16 வரை இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகளின் பட்டியல்		
வ.எண்	நாடுகள்	லாலர் (மில்லியன்)
1	மொர்ஷியஸ்	91,067.43
2	சிங்கப்பூர்	41,549.61
3	அமெரிக்கா	17,307.60
4	நெதர்லாந்து	15,846.58
5	ஜப்பான்	19,815.24

அதாவது தம்மிடம் உள்ளப் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும், அனைத்து வகையான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதன் மூலம் ஒன்றை பத்தாக்கி, பத்தை நூறாக்கி கொள்கிறார்கள்.

உண்மையில் பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருப்பவர்கள் நடுத்தர மற்றும் சாதாரண மக்கள்தான். நம்மிடம் இருக்கும் பணம் சட்டத்திற்கு புறம்பான, கணக்கில் காட்டாத கருப்பு பணம் இல்லை. நேர்மையான வழிகளில் சம்பாதித்து சிறுக,சிறுக சேர்த்த பணம். தனித்தனி நபர்கள் என்கிற வகையில் நாம் வைத்திருக்கும் பணத்தின் அளவு கருப்புப் பண வரம்பிற்கு உட்பட்டதில்லை. ஆனால் சாதாரண மக்கள் அனைவரையும், அவர்கள் வைத்திருக்கும் பணம் அனைத்தையும் மொத்தமாக கூட்டிப் பார்த்ததால், அந்த கூட்டுத்தொகை சட்டத்திற்கு புறம்பானதாக அரசின் கண்களுக்கு தெரிந்திருக்கிறது போலும்! எனவே, இந்தப் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கைதான் மோடியாரின் ரூ.500.1000 செல்லாது என்ற அறிவிப்பாகும்!

உண்மையில் கருப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்றால், கருப்புப் பணத்தின் பெரும்பான்மை வடிவங்களான தங்கம்,நிலம்,வீடு, மனை போன்ற ஆயிரமாயிரம் வடிவங்களின் மீது மோடியார் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால் மோடியார் அப்படி செய்ய மாட்டார். அப்படி செய்தால் அது தற்கொலை ஆகிவிடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நாட்டின் ஒரு பிரிவு கருப்பு பண முதலைகளின் தலைவரே அவர்தானே! தன்னை நம்பியிருக்கும் தொண்டர்களுக்கு அவர் துரோகம் செய்வாரா என்ன!

சரி,கருப்புப் பணம் வங்கிக்கு வந்தால் அதை பிடித்துக் கொள்ளட்டும். நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை. செல்லாத வெள்ளைப் பணம் கொண்டு வருபவர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களை ஏன் தர மறுக்கிறார்கள். சட்டபூர்வ பணத்தை எடுப்பதற்கு எதற்கு இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்? ஏடிஎம்- களில் பணம் இல்லாமல் செய்து மக்களை எதற்காக பரிதவிக்க விடவேண்டும்.கடந்த பல ஆண்டுகளாக

மக்களிடம் நுகர்வு மோகத்தை தூண்டிவிட்டு, அதை செயல்படுத்த கடனும் தந்து பணத்தை செலவழிக்கத் தூண்டியவர்கள், இப்போது நம் கையில் இருக்கும் பணத்தையெல்லாம் எதற்காக பிடுங்கிக் கொள்ள வெண்டும்?

நாட்டிலுள்ள மொத்தப் பணப்புழக்கத்தில் 86 சதவீத பணமான ரூ.500, 1000-த்தை செல்லாது என்று அறிவித்து ஏறத்தாழ 100 கோடி மக்களின் அன்றாட வாழ்வையே எதற்காக முடக்க வேண்டும்?

நூறு ரூபாய் கருப்புப்பணத்தில் அரசியல்வாதிகளிடம் ரூ.3.00-ம், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரிடம் ரூ.33.00-ம், பல தரப்பட்ட முதலாளிகளிடம் ரூ.64.00 -ம் இருப்பதாக உலக அளவிலான ஆய்வு ஒன்று சொல்கிறது.

மோடியாரின் கருப்புப்பண வேட்டையில் இவர்களுக்கு ஆகாதவர்கள் சிலரை தவிர பெரும்பாலோரிடம், ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. கருப்புப்பணத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நூறு கோடிக்கும் மேலான மக்கள் நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவிலிருந்து இன்று வரை உயிர் வாழும் உரிமையை கூட இழந்து நிற்கிறோம் என்பதைக்கூட அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியொரு கோர நடவடிக்கையை உலகின் வேறு எந்த நாட்டிலாவது செய்ய முடியுமா என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர். உண்மைதான்! ஏற்கனவே உலகில் பத்து நாடுகளில் கருப்புப்பண ஒழிப்பு என்ற பெயரில் நடப்பில் உள்ள பணம் செல்லாது என்று அறிவித்து பார்த்தார்கள்.இப்படி அறிவித்த சில நாட்களிலேயே அந்நாடுகளில் பெரும் கலவரங்கள் வெடித்தன, வேறு வழியின்றி தமது நடவடிக்கைக்காக அந்த நாட்டு அரசாங்கங்கள் மக்களிடம்

மன்னிப்புக் கோரியதுடன், பணம் செல்லாது என்ற அறிவிப்பையும் திரும்ப பெற்றன.

இந்தியாவை தொடர்ந்து தென் அமெரிக்க நாடான வெனிசுலாவும், தனது உயர் மதிப்பு பணம் செல்லாது என்று அறிவித்தது. இப்படி அறிவித்த சில நாட்களிலேயே அந்நாடே கலவர பூமியாக மாறிப்போனது. வங்கிகளையும், வணிக நிறுவனங்களையும் மக்கள் சூறையாடினார்கள் ராணுவத்தால் கூட கட்டுப்படுத்த முடியாமல் கலவரம் பற்றி பரவி, அந்த நாடே முற்றாக முடங்கிப்போனது. வேறு வழியேதும் இல்லாத நிலையில் வெனிசுலா அரசு, உயர் மதிப்பு பணம் செல்லாது என்ற, தனது அறிவிப்பை போதிய பணத்தை அச்சிடும் வரை, தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

உலகின் மற்ற நாடுகளில் மக்களை கொடுமை செய்வது இருக்கட்டும். இந்த நாட்டிலேயே பசுவின் மந்தையில் பிறந்ததால் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளையை கொடுமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்கிறது உச்ச நீதிமன்றம். காளையின் உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த நாட்டில் மனித உரிமைக்கு உத்தரவாதம் தருவது இருக்கட்டும். நமக்காக பரிந்து பேசக்கூட எவருமில்லை!

உரிமைகளை பெறுவதில் காளைகளுக்கும், நமக்கும் இப்படியொரு வெறுபாடு இருந்தாலும், இருவருக்கும் இடையில் ஒரு வலுவான ஒற்றுமையும் இருக்கத்தான் செய்கிறது. அது, தாங்கள் மந்தைகள் என்பது காளைகளுக்கு தெரியாது என்பதை போன்றே, மனித மந்தைகள் என்பது நமக்கும் தெரியாது என்பதுதான் அது!

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியாரின் அறிவிப்பை கருப்பு பண, கள்ளப் பண ஒழிப்பிற்காக

என்று, அவர்கள் சொல்லியதை அப்படியே நம்பியவர்கள் கூட, இப்போது அது உண்மையில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

தனது பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் உண்மையான நோக்கம் கருப்பு பண, கள்ளப் பண ஒழிப்பிற்கானது இல்லை என்பதை மோடியாரும் ஒன்றிரண்டு நாட்களிலேயே அவரின் வாயாலேயே வெளிப்படுத்திவிட்டார். பணமற்ற பொருளாதாரத்திற்கு அதாவது டிஜிட்டல் பண முறைக்கு மாற்றுவதுதான், தங்களது நோக்கம் என்பதை மோடியும், நிதிமந்திரி அருண்ஜெட்லியும் தெளிவுப்படுத்தி விட்டனர்.

இப்படி அறிவித்தது மட்டுமல்ல, பணமற்ற பறிவர்த்தனைக்கு மாற்றுவதற்கு மக்களை கட்டாயப்படுத்தும் வேலைகளில் மூர்க்கமாக ஈடுபடுகின்றனர். மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும் டிஜிட்டல் பணமுறைக்கு மாறப்போவதாக, ஒவ்வொன்றாக அறிவித்து வருகின்றன. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யுனியன் பிரதேசங்கள் அனைத்தையும் டிஜிட்டல் பணமுறைக்கு மாற மோடி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவோடு ஒப்பிடவே முடியாத அளவிற்கு சமூக, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் உச்சத்தை தொட்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளே இன்னமும் முற்றாக பணமற்ற பரிவர்த்தனைக்கு மாறவில்லை. அப்படி மாறவும் அந்நாட்டு அரசுகள் மக்களுக்கு நிர்பந்தம் எதையும் தரவில்லை. எந்த பணமுறையை பயன்படுத்துவது என்பது ஒவ்வொரு தனிமனிதனின் விருப்பமாகவே இருந்து வருகிறது. முழுமையாக டிஜிட்டல் பணமுறைக்கு மாறத் தேவையான அளவுக்கு, அதற்கான கட்டுமானங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றே அந்த நாடுகள் இன்னமும் கருதுகின்றன.

ஆனால் அந்த நாடுகளோடு ஒப்பிடவே முடியாத அளவுக்கு மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள இந்தியாவில், டிஜிட்டல் பண முறையை வலுக்கட்டாயமாக திணிக்க இந்திய அரசு முற்படுகிறது.

இவ்வளவு மூர்க்கமாகவும், அவசர அவசரமாகவும் இந்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையையும் , டிஜிட்டல் பண முறையையும் மக்கள் மீது எதற்காக திணிக்க வேண்டும்? அதிலும் 100 கோடி மக்களின் அன்றாட வாழ்வையே முடக்கிவிடும் அளவிற்கு கோரமான தன்மை கொண்ட நடவடிக்கையை எதை சாதிப்பதற்காக ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்? அதற்கான காரணங்களையும் , அவசியத்தையும் பற்றி பரிசீலித்தால்தான் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்பதால் இனி அதைப் பற்றி பார்ப்போம்.

2. மோ(ச)டி வளர்ச்சி, முன்னேற்றம்

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளின் கழுத்தை நெறித்துக் கொன்ற மோடி அரசின் நோக்கம் கள்ளப்பண ஒழிப்பு இல்லை என்பதை, பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறுங்கள் என்று மக்களை நிர்பந்திப்பதன் மூலம் மோடி அரசு தெளிவுபடுத்தி விட்டது.

பண பரிவர்த்தனை முழுவதும் வங்கிகள் மூலமே நடைபெற வேண்டும். இப்படி நடந்தால்தான் நாட்டின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் அரசின் முழு கட்டுப்பாட்டிற்குள் வரும். வரி ஏய்ப்பு, லஞ்சம், ஊழல் முறைகேடுகள் அனைத்தையும் அரசால் கட்டுப்படுத்த முடியும். அரசின் வருவாய் பெருகும்.

அரசின் வருவாய் பெருகினால்தான், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள நிதிப்பற்றாக்குறையை போக்க முடியும் என்று மோடி அரசும், அரசின் ஆதரவாளர்களும் தமது நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றனர்.

நாட்டை முன்னேற்றுவதற்கான நடவடிக்கை என்றால், அதை நவம்பர் 8-ம் தேதியே, அதற்கான தனது முழுத் திட்டத்தையும் மோடி அறிவித்திருக்கலாம். அதாவது டிஜிட்டல் பண முறைக்கு அனைவரும் மாறவேண்டும், வங்கிகள் மூலமே அனைத்து பண பரிவர்த்தனைகளும் நடைபெறவேண்டும். அதனால் திரும்ப பெறப்படும் பணத்தில், மக்களின் அன்றாட தேவைகளுக்காக மட்டுமே - ஒரு பகுதி அளவுக்கு மட்டுமே - புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடுவோம். என்பதை வெளிப்படையாக சொல்லாமல் எதற்காக மூடி மறைக்க வேண்டும்?

முன்பே நன்கு திட்டமிட்டு, போதுமான அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடாமல், பணத்தட்டுபாட்டை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

கருப்புப்பணத்தையும், கள்ளப்பணத்தையும் ஒழிப்பதற்கு அரசுக்கு உள்ள அக்கறையையும், அதிகாரத்தையும் நாம் மறுக்கவில்லை. அதே போன்று லஞ்சம், ஊழல் முறைகேடுகளை ஒழிக்க முற்படும் அரசின் நடவடிக்கைகளையும் நாம் மறுக்க வில்லை. நவீன விஞ்ஞான முன்னேற்றத்திற்கு ஏற்ப நாட்டை முன்னேற்ற விரும்பும் அரசின் நடவடிக்கைகளையும் தவறு என்று நாம் சொல்ல வில்லை.

ஆனால், இவைகளை சாதிக்கப் போகிறோம் என்ற பெயரில், சட்டப்படி மக்களுக்குள்ள அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ உண்டா?

14 | சூறாவளி.

கள்ளப்பணத்தையும், கருப்புப்பணத்தையும், யார், யார் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதற்காக ஆட்சியாளர்கள் மக்களிடம் ஆதரவு கேட்கட்டும்.நாமும் மனமுவந்து தருவோம். இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவர்கள் யார், யார் என்று அரசுக்கு தெரியாதா? தெரிந்திருந்தும் நேரிடையாக அவர்கள் மீது ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை?

பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு பின்பு ஏறத்தாழ 14 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுக்களை, கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளில் வரவு வைத்துள்ளனர். இதில் எத்தனை லட்சம் கோடி கருப்புப்பணம் வங்கிகளுக்கு வந்துள்ளது? நூறுகோடி மக்களில் எத்தனை கோடி பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது என்று உத்தமர் மோடி அறிவிக்கத் தயாரா?

மக்கள் வங்கிகளில் செலுத்தியப் பணம், சட்டப்படி கருப்பணம் இல்லை என்றால், அதை மக்களிடம் திருப்பித்தராமல் முடக்கி வைப்பதற்கு அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

பண மதிப்பு நீக்கத்தால் நாட்டில் கலவரமும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படும் என்று கவலை தெரிவிக்கும் உச்சநீதிமன்றம், மக்கள் உழைப்பின் மதிப்பான பணத்தை, அவர்களிடமிருந்து பறிக்கும் மத்திய அரசின் சட்ட விரோத நடவடிக்கையை பற்றி ஏன் சிறிதும் கவலைப்படவில்லை?

இந்திய அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பறிக்கும், மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க முயற்சிக்காமல், அரசின் கொள்கை முடிவிற்குள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் நழுவுகிறது. அப்படியானால் சட்டப்படியான ஆட்சிதான் இந்த நாட்டில் நடக்கிறதா? அல்லது

சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி எழுவது எப்படி தவறானதாக இருக்க முடியும்?

மத்திய அரசின் பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம் நியாயமானது இல்லை என்பதால்தான், அதை நியாயமான, சட்டபூர்வமான முறையில் அல்லாமல் அடாவடித்தனமான முறையில் மக்கள் மீது திணிக்கிறது. இப்படி திணிப்பதை திசை, திருப்புவதற்காகத்தான் கருப்புபண, கள்ளப்பண, தீவிரவாத ஒழிப்பு, தேசபக்தி, வல்லரசு என்று பேசி மக்களை திசை திருப்பப் பார்க்கிறது.

அப்படியானல் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு உண்மையான காரணம் தான் என்ன? என்பதை ஆழமாக பரிசீலித்தால்தான் முடிவிற்கு வரமுடியும். ஆனால் இதை பரிசீலிப்பதற்கு எங்கிருந்து தொடங்குவது என்பது தான் பெரும் சவாலான பணியாக இருந்து வந்ததால், எல்லோரும் இதில் தான் சிக்கிக்கொண்டு, விடைகாண முடியாமல் குழம்பி போய் கிடந்தோம். பலரும் தமக்குத் தெரிந்த செய்திகள், தகவல்களில் இருந்து சில காரணங்களை சொன்னாலும், அவைகள் முழுமையானதாக இல்லை. ஒவ்வொரு நாளும் இந்தக் குழப்பம் அதிகரித்தே வந்தது.

இப்படிப்பட்ட நேரத்தில்தான் "மக்களிடம் இவ்வளவு காலமும் பயன்படாமல் இருந்தப் பணம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது". என்ற குரல் நமது காதுகளில் ஒலித்தது. ஆட்சியாளர்கள் என்னதான் சாமர்த்தியமாக உண்மையை மூடிமறைப்பதிலேயேயும், திசைதிருப்புவதிலேயும் பாரம்பரியமாக தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக திருவாளர் அம்பாணி அவர்கள் திருவாய் மலர்ந்துவிட்டார்.

அதாவது, மக்களிடமிருந்த பணம் முதலாளிகளாகிய எங்களின் கைகளுக்கு வந்து விட்டது என்பதைத்தான் அம்பானி அவர்கள் தெரிவித்திருக்கிறார். அப்படியானால் மக்களிடம் இருந்த பணத்தை பிடுங்கி முதலாளிகளுக்கு கொடுப்பதற்காகத்தான் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், மக்களிடம் வாங்கிய பணத்தை அவர்களிடம் எப்போதுமே திருப்பித்திராமல் இருப்பதற்காகத்தான், டிஜிட்டல் பண முறைக்கு மாறுங்கள் என்றும் நம்மை நிர்ப்பந்திக்கிறார்கள் என்பதை, ஒரு வழியாக நாம் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை அளித்த அம்பானி அவர்களுக்கு நாம் நமது நன்றியை உரித்தாக்குவோம்!

டாடா, அம்பானி போன்ற முதலாளிகளிடம் இல்லாத பணமா? அவர்கள் நம்முடைய பணத்தை எடுத்து பயன்படுத்தப் போகிறார்களா? அதற்காகத்தான் மத்திய அரசு பணமதிப்பு நீக்கத்தை எடுத்திருக்கிறதா? எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது. நம்பும்படியாக இல்லை என்பதுதான் எல்லா விவரமும் தெரிந்தவர்கள் தாங்கள் என்று, தம்மை கருதிக் கொள்வோரின் எண்ணமும், கருத்துமாக இருக்கிறது என்பதை, எங்களைப் போன்றவர்களும் அறிவோம். மத்திய அரசும் மிக நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது. இதை நன்றாக தெரிந்து வைத்திருப்பதால்தான், எந்த விதமான தயக்கமும் இல்லாமல் மிகவும் தைரியமாக மத்திய அரசு செயல்படுகிறது.

சரி, கடந்த சில ஆண்டுகளாக நடந்த சில சம்பவங்களை பார்ப்பதற்கு முன்னர் பணம் என்றால் என்ன, வங்கி என்றால் என்ன என்பதை மிக சுருக்கமாக பார்ப்போம்.

3.மனித உழைப்பே பணத்தின் தாய்

இன்றிலிருந்து ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட, கிராமப்புறங்களில் உப்பு விற்றவர்கள், உப்பிற்கு பதிலாக, அந்தந்த பகுதிகளில் கிடைக்கக்கூடிய தானியங்களை வாங்கிக் கொள்வார்கள். மானாவாரி நிலங்களில் பயிர் செய்தவர்கள், தமது விளை பொருட்களான நிலக்கடலை, கிழங்கு போன்றவற்றை, தானியங்கள் விளையக்கூடிய, அதிலும் நெல் விளையக்கூடிய நஞ்சை கிராமங்களில் கொண்டு வந்து விற்பார்கள். தமது விளை பொருட்களுக்கு மாற்றாக நெல்லை மட்டுமே பெற்றுக் கொள்வார்கள்.பணத்திற்கு தரமாட்டார்கள். அதே நேரத்தில் நஞ்சை விவசாயம் செய்யும் விவசாயிகள், தமது விளைபொருட்களை, புஞ்சை விவசாய கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்கமாட்டார்கள்.

இந்த தகவல்கள் நமக்கு உணர்த்துவது, உயிர் வாழ்வதற்கு தேவையான உணவே மக்களின் முதன்மையான தேவையாக இருந்தது என்பதைத்தான். இன்னமும் சாரமாக சொன்னால், வாழ்க்கையின் தேவை மிகக் குறைவானதாக இருந்தது. அது உயிர் வாழ்வதை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது. அதனால் பணத்திற்கான தேவை மிகவும் குறைவாக இருந்தது. உணவுக்கு தேவையான தானியத்தை, தமது உழப்பின் மூலம் நேரிடையாக அடைந்தார்கள். இருப்பிடத்திற்கு இயற்கையில் கிடைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்திக் கொண்டார்கள். உடைகளுக்காக தானியத்தை பண்டமாற்று முறையில் பயன்படுத்த முடியாத போது மட்டும் சிறிது பணம் மக்களுக்கு தேவைப்பட்டது.

ஆனால் கால மாற்றத்தின், வளர்ச்சியின் விளைவாக வாழ்க்கைத் தேவைக்கான பொருட்களின் எண்ணிக்கை

அதிகரிக்கத் தொடங்கியது. இந்தத் தேவை முன்பு போல உயிர் வாழ்வதற்கு தேவையானதாக மட்டும் இருக்கவில்லை. இப்போது உயிர் வாழ்வதற்கானதை விட முக்கியமானவைகளாக இவைகள் மாறிப்போனது.

எந்த அளவுக்கு வாழ்க்கை தேவைக்கான பொருட்களின் உற்பத்தியும், தேவையும் அதிகரித்ததோ, அந்த அளவிற்கு பண்ட மாற்றுமுறை என்பது சாத்தியமில்லாத ஒன்றாக ஆகிப்போனது.

ஒரு படி நெல்லுக்கு, இரண்டுபடி உப்பு என்று பண்டமாற்று முறையில் விற்பார்கள். இரண்டுமே ஒரே படியினால்தான் அளக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது, ஒரு பொருள் ஒன்றாக இருக்கும்போது, இன்னொரு பொருள் எதற்காக இரண்டாக கொடுக்க வேண்டும்? ஒன்றுக்கு, இரண்டு என்று தீர்மானிப்பதற்கு எது அடிப்படையாக இருக்கிறது? என்ற வினாவிற்கான விடை, ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்வதற்கு செலவிடப்படும் மனித உழைப்புதான், அவைகளின் மதிப்பை தீர்மானிப்பதற்கான அடிப்படையாக இருக்கிறது என்பதுதான் அது.

அந்த காலத்திலும் நாணயம் இருந்தது. ஆனால் அது சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்தவர்களிடம் தான் இருந்தது. ஏனென்றால் அவர்கள் தான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தனர். அந்த நாணயங்கள், செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களில் செய்யப்பட்டதாக இருந்தது. இந்த உலோகத்தை உருவாக்க எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டதோ, அந்த அளவிற்கு அதன் மதிப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அது, பண்டங்களை பரிமாரிக் கொள்வதற்கான கருவியாக மட்டுமல்லாது, அதுவே பண்டம் என்கிற வகையில் உண்மையான மதிப்புடையதாகவும் இருந்தது.

வாழ்க்கை தேவைக்கான பொருட்களை, நவீன முறையில் உற்பத்தி செய்வது அதிகரித்த போது, அதற்கு ஏற்ப உலோக நாணயங்களை உருவாக்குவது முடியாத ஒன்றாக ஆனது. இதன் காரணமாக பின்னாளில் பணம் தாள்களில் அச்சிடப்பட்டது. உலோகங்களைப் போன்று தாள்களுக்கு உண்மையான மதிப்பேதும் கிடையாது என்பதால், இப்போது தாள்களில் அச்சிடப்பட்ட பணத்திற்கு அரசின் அதிகாரமே மதிப்பை அளித்தது. இப்படி அரசின் அதிகாரமே, பணத்தின் மதிப்பிற்கு உத்தவாதம் அளிப்பதால், பணம் எந்த தேவைக்காக உருவாக்கப்பட்டு, எவற்றில் எல்லாம் தொழிற்படுகிறதோ, அவைகள் அனைத்தையும்-பொருள் உற்பத்தி மற்றும் விநியோகம்-அரசு தனது ஆளுகைக்கு உட்பட்டவைகளாக ஆக்கும் போதுதான் பணம் உயிர் பெறும்.

அதே போன்று, தான் வெளியிடும் பணத்தையும், அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டியதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. இதற்காக உருவாக்கப்பட்டதுதான் வங்கிகள். இதில் இன்னொரு கேள்வி எழும். ஒரு நாட்டில் எவ்வளவு மதிப்புள்ள பணத்தை அச்சிடுவது என்பதை எப்படி தீர்மானிப்பது என்பதுதான் அது. இதையும் தீர்மானிப்பதற்கான அடிப்படை அளவுகோல் எதுவென்றால், அது நாட்டின் மொத்த மனித உழைப்பின் மதிப்புதான்!

உலகின் அனைத்து செல்வங்களையும் மனிதர்களின் உழைப்புதான் உருவாக்குகிறது. அந்த உழைப்பின் மதிப்பில்தான் உழைக்காத மனிதர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வாழ்பவர்கள் அந்த வாழ்க்கையை நிலைநாட்டிக் கொள்வதற்காகத்தான் அரசு என்பதை உருவாக்கி வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசு, மன்னர்கள் காலத்தில் நேரிடையாகவே மக்களின் உழைப்பை வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டது. இதை நிலைநாட்ட படை பலத்ததையும், நியாயப்படுத்த கடவுள் போன்ற கருத்தாக்கங்களையும் பயன்படுத்தியது.

நவீன உற்பத்தி பெருக்கத்திற்கு உழைப்பவர்களின் ஒத்துழைப்பை, ஒடுக்கு முறை மூலம் மட்டுமே பெறமுடியாது என்பதால், அவர்களுக்கும் சில உரிமைகளை தரவேண்டிய அவசியத்தால், அரசு அதை தந்தது. அப்படி கொடுத்த உரிமைகளின் மூலம், உழைப்பாளிகளின் உழைப்பை அவர்களுக்கே தெரியாத, புரியாத வகையில் பிடுங்கி கொள்வதற்கான நய வஞ்சகமான வழிமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது.

உழைப்பிலிருந்துதான் பணம் உருவாகிறது என்பதை, பணம்தான் உழைப்பை உருவாக்குவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். உழைப்பாளர்களின் உழைப்பை அபகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் எஞ்சிய- உழைப்பின் மதிப்பான- பணத்தையும், வங்கிகளில் மையப்படுத்தி சுழல விடுவதன்மூலம், தாமே பயன்படுத்திக் கொண்டார்கள்.

அதாவது வங்கிகளின் வேலையே மக்களிடம் உள்ள பணத்தை, முதலாளிகளுக்கு கடன் என்ற பெயரில் கைமாற்றி விடுவதுதான்! இப்படி கடனாக கொடுக்கும் பணத்திற்கு வட்டி வசூலிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒருபகுதியை, தனது வேலைக்கான கூலியாக எடுத்துக் கொண்டு மீதியை, வங்கிகளில் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு தருகிறது.

இந்த வகையில் இந்திய வங்கிகள், இந்திய முதலாளிகளுக்கு கடன் தந்துள்ளது. இப்படி கொடுத்த கடனில் ரூ.8 லட்சம் கோடியை முதலாளிகள் திருப்பிக் கட்டவில்லை. இப்படி திருப்பிக்கட்டாத முதலாளிகளில் 1. அனில் அம்மானி 1.21 லட்சம்

கோடி 2. முகேஷ் அம்பானி 1.87 லட்சம் கோடி, 3. எஸ்ஸார் குமும் 1.1 லட்சம்கோடி, அதானி குமும் 0.96 ஆயிரம் கோடி என்கிற அளவுக்கு தின்று ஏப்பம் விட்டுள்ளனர்.

சில ஆயிரம் ரூபாய் கடனை கட்ட முடியாத விவசாயிகளின், சாதாரண மக்களின் அற்ப உடைமைகளையும் பறிமுதல் செய்து, அவர்களை தற்கொலைக்கு தள்ளி விடும் வங்கிகள், முதலாளிகள் வாங்கி திருப்பிக் கட்டாத பணத்தை வாராக்கடன் என்று அரவமே இல்லாமல் தள்ளுபடி செய்துவிட்டன.

முதலாளிகளுக்கு கடனாக கொடுத்தப் பணம் திரும்பி வராததால், பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு முதலீட்டோடு, வட்டியையும் தரவேண்டிய நிலையில் வங்கிகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன.

அதாவது, வங்கிகளின் வழக்கமான செலவுகளோடு, வாராக்கடனும், வாராக்கடனுக்கான வட்டியும் சேர்ந்து கொண்டது. அதாவது வங்கிகளுக்கு வரும் வரவை விட செலவு மிக அதிகமாக அதிகரித்தது. இதனால் இந்திய பொதுத்துறை வங்கிகளின் லாப விகிதம் 93 சதவீத அளவு குறைந்து போனது என்றும், இது தனியார் வங்கிகளின் லாப குறைவை விட இது 36 மடங்கு அதிகமாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

வங்கிகளை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற முயன்ற மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிலுள்ள அவசரகால நிதி ரூ 2 லட்சம் கோடியை பயன்படுத்த திட்டமிட்டது. இதற்கு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக முதலாளிகளுக்கு கொடுத்த கடனை வசூலிக்கும் திட்டத்தை முன் வைத்தார். இதை ஏற்க மறுத்த மத்திய அரசு, மத்திய வங்கியின் அவசரகால நிதியை

பயன்படுத்தும் தனது முடிவையும் கை விட்டது. மத்திய அரசின் நிதியிலிருந்து வங்கிகளுக்கு முதல் தவணையாக ரூ.25,000 கோடி தருவதாக 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது. இதனோடு 2018ம் ஆண்டிற்குள் மேலும் ரூ.70,000 ஆயிரம் கோடியை வழங்கவும் திட்டமிட்டிருந்தது.

இப்படி மத்திய அரசு, மக்களின் வரிப்பணத்தில் ரூ.90,000ஆயிரம் கோடியை வழங்கினாலும் இந்த தொகை வங்கிகள் திவாலாவதை தவிர்க்க போதுமானதாக இல்லை என்ற நிலைமையே தொடர்ந்தது.

4.டிஜிட்டல் பணமுறை, முறை கேடுகளை தடுக்குமா?

அரசு அறிவித்தபடி மக்கள் தம்மிடம் இருந்த பணத்தை வங்கிகளில் ஒப்படைத்தனர். அரசோ தான் சொன்னபடி மக்களிடம் பணத்தை திருப்பித் தராமல், அனைவரும் பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறுங்கள் என்று, கட்டாயப்படுத்துவதன் மூலம் தான் வாங்கிய பணத்தை திருப்பித்தரமுடியாது என்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

முதலும் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப்போன்று, கொடுத்தப் பணத்தை திருப்பித்தரமாட்டேன் என்பது எப்படிப்பட்ட நேர்மையற்ற செயலோ, அதே அளவுக்கு நேர்மையற்ற செயல்தான் டிஜிட்டல் பண முறைக்கு மாறுங்கள் என்பதுமாகும். இவ்விரண்டு நடவடிக்கைகளும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவைகளாகும். உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சிதான் ஆட்சியாளர்களின் நோக்கம் என்றால் அதை நிர்ப்பந்தம், அடாவடித்தனம் ஆகிய நேர்மை அற்ற வழிகளில்

நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற நோக்கத்தை எட்டவும் முடியாது!

பிறந்த குழந்தையால் தன்னை பெற்றெடுத்த தாயைக்கூட அடையாளம் காணமுடியாது. மூன்று மாதத்தில் தான் தாயின் முகம் பார்க்க ஆரம்பிக்கும். ஆறு மாதத்தில் குப்புறப் படுக்கும். எட்டுமாத்தில் எழுந்து நிற்கும். இதுதான் குழந்தையின் இயல்பான வளர்ச்சியாகும். இதன்படி குழந்தைகள் வளர்வதற்கு தேவையான சக்தி வேண்டும். ஒவ்வொரு வளர்ச்சி நிலைக்கும் ஏற்ப, அவர்களுக்கு தாய்ப்பாலோடு சத்தான உணவை அளிப்பதும், அதிகரிப்பதும் பெற்றோர்களின் கடமை. அதாவது குழந்தையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுதான் பெற்றோர்களின் பணியாகும் .

இதற்கு மாறாக திணிப்புகளின் மூலம் குழந்தையின் ஆரோக்கியமான, சீரான வளர்ச்சியை சாதித்துவிட முடியாது. இவைகளின் மூலம் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கு இடையூறைத்தான் ஏற்படுத்த முடியும்.

குழந்தையின் வளர்ச்சி மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், உத்தரவுகளும், நிர்ப்பந்தங்களும், திணிப்புகளும் ஒருபோதும் பயன்படாது இவைகள் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

மாற்றமும், வளர்ச்சியும் தவிர்க்கவியலாத அம்சங்கள்தான். இதை சாதிப்பதற்கு எந்த ஒரு மாற்றத்தையும் மக்கள் ஏற்பதற்கு தேவையான அடிப்படைகளை அரசு உருவாக்கித் தரவேண்டும்.

டிஜிட்டல் பணமுறை என்பது நவீன தொழில்நுட்ப முன்னேற்றம்தான். இதன் மூலம் லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுகிறவர்களையும், வரி கட்டாமல்

ஏய்ப்பவர்களையும் எளிதாக கண்டுபிடிக்கவும், தடுக்கவும், தண்டிக்கவும் முடியும் என்பதெல்லாம் உண்மைதான். இவைகளை, இல்லை என்று நாமும் மறுக்க வில்லை.

சரி, இவர்கள் சொல்வதை போன்று டிஜிட்டல் பண முறை இல்லாததால் தான் லஞ்சமும், ஊழலும், முறைகேடுகளும் நடக்கிறதா? டிஜிட்டல் பண முறை நடைமுறைக்கு வந்து விட்டாலே, நாட்டில் நடைபெறும் முறைகேடுகள் அனைத்தும் நடக்காமல் போய்விடுமா? இப்போது நாட்டில் நடக்கும் முறைகேடுகள் அனைத்தும் பாதாள அறைகளில்தான் நடக்கிறதா? இல்லை! அனைத்தும் வெளிப்படையாக நடப்பவைகள். எதுவும் தேவ ரகசியங்கள் இல்லை.

போக்குவரத்துக் காவலர்கள் சாலைகளில் தான், பகிரங்கமாக லஞ்சம் வாங்குகிறார்கள். இது எந்த அளவுக்கு வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் நடக்கிறதோ, அதே போன்றுதான் பிரதம மந்திரியின் அலுவலகம் வரை நடக்கிறது. சாலையில் நாம் அனைவரும் செல்ல உரிமை இருப்பதை போன்று, பிரதமர் அலுவலகத்திற்கும் அனைவரும் செல்ல முடிந்தால், அங்கே நடக்கும் முறை கேடுகளும் நமக்கும் தெரிந்திருக்கும். அங்கே செல்ல அனைவராலும் முடியாததால் அங்கே நடப்பவைகள் நமக்கு தெரிவதில்லை. இதுதான் போக்குவரத்துக் காவலருக்கும், பிரதமருக்கும் இடையே உள்ள வேறுபாடாகும். நாம் கண்ணால் பார்க்கின்ற உண்மை இருக்கட்டும். இந்திய அரசின் வருமான வரித்துறையே அதிகார பூர்வமாக வெளியிள்ள தகவலை ஒருமுறை பார்ப்போம்.

விவசாய வருமான வரி தாக்கல் செய்தவர்களின் பட்டியல் 2006 -12 வரை		
ஆண்டு	நபர்களின் எண்ணிக்கை	சராசரி வருமானம் (ரூ)
2006	85	1.9 லட்சம்
2007	78,794	2.9 லட்சம்
2008	2,05,671	8.2 லட்சம்
2009	2,45,731	6.7 லட்சம்
2010	4,25,085	19.7 லட்சம்
2011	6,56,944	30.4 கோடி
2012	8,12,426	83 கோடி

ஆதாரம் : வருமான வரித்துறை

இந்திய மக்கள் தொகை 125 கோடிபேர்.இவர்களில் 30 கோடி பேர் வாங்கும் சக்தி உள்ளவர்கள். இதில் அரசுக்கு வெறுமனே 1சதவீதம் பேரே, அதாவது ஒருகோடியே இருபத்து ஐந்து லட்சம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். ஆனால் இதற்கு நேர் எதிராக இதே ஆண்டு 25 லட்சம் பேர் இந்தியாவில் கார்களை வாங்கியிருப்பதாக வருமான வரித்துறையின் புள்ளி விவரம் கூறுகிறது. இது அரசுக்கு வியப்பை தருகிறதாம்! இவர்களுக்கு வந்துள்ள வியப்பு, கார்களை வாங்கியவர்களுக்கு வயிற்றெரிச்சலைத்தான் தரும். கார் வாங்கும் போது கொடுத்து அழுதது போதாது என்று, திரும்பவும் தங்களை அழ வைப்பதற்கு அடி போடுகிறார்கள் என்பது அவர்களுக்கு புரியாதா என்ன!

வருமான வரி கட்டாதவர்கள் அனைவரும், பொய்யான வருமான கணக்குகளை தாக்கல் செய்வதும், இவைகள்

அனைத்தும் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடுதான் நடப்பவைகள் என்பதும் தேவலோக ரகசியங்ளா என்ன?

நாட்டில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளும் ஆதாரம் இல்லாமலோ, ரகசியமாகவோ நடக்கவில்லை. எல்லாம் பகிரங்கமாகத்தான் நடக்கிறது. இப்படி நடப்பது எங்கோ விதி விலக்காக நடக்க வில்லை. முறைகேடுகள் நடப்பது விதியாகவும், நடக்காமல் இருப்பதுதான் விதி விலக்காவும் உள்ளது!

இவைகளை தடுப்பதற்கான சட்டங்கள் என்பனவற்றிற்கு, இந்தியாவில் எந்தப் பஞ்சமும் இல்லை. எல்லா சட்டங்களும் இங்கே கொட்டித்தான் கிடக்கின்றன!

ஆனால் இந்த சட்டங்களுக்கு தானே செயல்படும் ஆற்றல் இல்லை. உயிரற்ற இவைகளை உயிருள்ள மனிதர்கள் மூலம் மட்டுமே நடைமுறைப் படுத்தமுடியும். இப்படி நடைமுறைப்படுத்தும் மனிதர்கள் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. இந்த சமூகத்திலேயே பிறந்து, வளர்ந்தவர்கள்தான் அவர்கள்.

இந்தியச் சமூகத்தின் வாழ்வியல் முறைகளும், பண்புகளும் சட்டத்திற்கு உட்பட்டவைகளா என்றால் இல்லை என்பது, நம் அனைவருக்கும் நன்றாக தெரிந்த உண்மைகள்தான்!

சாராயம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது குற்றம் என்கிறது சட்டம். ஆனால் கடந்த 2012,2014,2015ல் முறையே 48,768, 85462, 51204 என்ற எண்ணிக்கையில், சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாகவும், சாலை விபத்துகள் பெரும்பாலும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாலேயே நடந்துள்ளதாகவும், ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும், ஒரு சாலை விபத்து நடக்கிறது என்றும், இதனால் சாலை விபத்துகளின் தலை

நகரமாக இந்தியா விளங்குவதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிடுகிறது.

பொது இடங்களில் எச்சில் துப்புவது, குப்பைகளை போடுவது, புகை பிடிப்பது குற்றம் என்கிறது சட்டம். இதை நம்மில் எத்தனை பேர் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்?

எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு மதன், என்பவரிடம் தலா ஒரு கோடி தந்து ஏமாந்து போனதாக நூறுபேர் புகார் தெரிவித்தனர். வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு போனது லஞ்சம் வாங்கியவனிடமிருந்து பணத்தை வாங்கி, லஞ்சம் கொடுத்தவர்களுக்கு திருப்பித்தர உத்திரவிட்டது உயர்நீதி மன்றம்.

ஆனால் சட்டமோ லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் குற்றம் என்கிறது. அந்த சட்டத்திற்கு உயிர் தரவேண்டிய உயர்நீதிமன்றமே அதை செய்யவில்லை. லஞ்சம் வாங்கியவர்கள் மீது வழக்குப் போட சொன்ன உயர்நீதிமன்றம், லஞ்சம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எதையும் எடுக்க சொல்லவில்லை!

சட்டத்தை மீறுவோர் அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்றால், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள், ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நம்மில் பெரும்பாலோரும் குற்றவாளிக் கூண்டில்தான் நிற்க வேண்டும்!

எனவே சட்டமோ, பணமற்ற பரிவர்த்தனையோ எதுவாக இருந்தாலும், அதை சமூகம் உள்பூர்வமாக ஏற்கும்வரை, அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.

சட்டங்களும், விதிகளும் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான ஏற்புத்திறனும் அந்த சமூகத்திற்கு இருக்க வேண்டும். இந்த ஏற்பு திறனுக்கு முரணாக வெறுமனே உத்தரவுகளை போடுவதன் மூலமாக மட்டுமே சட்டப்படி இயங்கும், ஒரு நாகரீக சமூகத்தை உருவாக்கிவிட முடியாது.

5.பண மதிப்பு நீக்க நடவடிக்கை பண்பு மாற்றமா?

நாட்டின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் மையப்படுத்துவது, ஒருங்கிணைப்பது, கைப்பற்றுவது, அரசின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது என்பதை வளர்ந்த ஐரோப்பிய நாடுகள் 19,20-ம் நூற்றாண்டுகளிலேயே முடித்துவிட்டன. அந்தப்பணியை இந்தியா, இப்போதுதான் செய்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு இவைகள் தவிர்க்க வியலாத, அத்தியாவசியப் பணியாகும்.

ஆனால் இதை செய்யும் முறைதான் தவறு. பாதிப்புகள் தவிர்க்க வியலாதவைகள் என்றாலும், இதை எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு குறைக்கும் வழிமுறைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும்.....

பாதிப்புகள் தவிர்க்க முடியாதவைகளாக இருந்தாலும், அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு சரியான வழி முறைகளை நாம் சுட்டிக்காட்ட முடியும் என்றும், இப்படிச் செய்வதுதான் நாட்டை முன்னேற்றும் பணியில் நம்முடைய பங்களிப்புமாகும் என்கிறார்கள்.

இப்படி வளர்ந்த நாடுகளோடு, இந்தியாவை ஒப்பிடுவதே முற்றிலும் நேர்மையற்ற செயலாகும். அங்கு விவசாயிகள், விவசாயத்திலிருந்து வெளியேறும்போது - வெளியேற்றப்படும் போது, புதிதாக தொழிலாளர்கள் என்ற வாழ்வாதாரத்திற்கான ஆதாரத்தை அடைந்தனர்

வளர்ந்த நாடுகளில் விவசாயத்திலிருந்து, விவசாயிகள் வெளியேற்றப்பட்டார்களே தவிர அவர்கள் அழிக்கப்படவில்லை. ஆனால் இந்தியாவிலோ விவசாயத்தோடு சேர்த்து, விவசாயிகளும் அழிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும், ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் சாவின் விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ளனர். அப்படி நிற்க முடியாதவர்கள் தற்கொலை எனும் பாதாளத்தில் வீழ்ந்து விடுகிறார்கள். பெரும்பாலோர் விளிம்பில் ஒற்றைக் காலில் நின்றுகொண்டு, உயிரை காப்பாற்றி கொள்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து தப்பி ஓடியவர்கள் கட்டுமானத் தொழிலாளர்களாக உயிர் பிழைத்தனர். விவசாயிகளின் வீட்டுப்பிள்ளைகள் சிறு வணிகக் கடைகளில் தஞ்சமடைந்தனர். இப்போது இவைகளுக்கும் வேட்டு வைத்துவிட்டார்கள் ஆட்சியாளர்கள்.

அடுத்து, முறைப்படுத்தப்படாத தொழில்களின் கழுத்தை நெறித்துக் கொள்ளும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள் ஆட்சியாளர்கள். நாடு தொழிற்துறையில் வளருகிற போது முறைப்படுத்தப் படாத சிறு தொழில்களை, பெரிய முதலாளிகள் விழுங்குவது இயல்பான ஒன்றுதான் என்றும், இது தவிர்க்க வியலாத பண்பு மாற்றம் என்றெல்லாம் தத்துவார்த்த

விளக்கமெல்லாம் சிலர் அளிக்கிறார்கள். இவர்கள் சொல்வதற்கு மாறாக வளர்ந்த தொழில் வள நாடுகள் அனைத்தும் முறைப்படுத்தப்படாத தொழில்களை பாதுகாத்து வருவதினால்தான், அவைகள் பெரும் தொழில்வள நாடுகளாக வளர்ந்து, அப்படியே நீடித்தும் வருகின்றன என்பதை, கீழே உள்ள புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அப்படி தொழில்வள நாடாக இந்தியா உருவெடுப்பதற்கான அடிப்படை, இங்கு ஏதாவது தென்படுகிறதா என்பதை பணமதிப்பு நீக்க நடவடிக்கையை வளர்ச்சி, முன்னேற்றம் பண்பு மாற்றம் என்பவர்கள் தான் நமக்கு சொல்ல வேண்டும்!

முறைப்படுத்தப்படா தொழில்கள் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பில் வகிக்கும் பங்கு விவரம்.							
வ.எண்	நாடுகள்	மொ.உ.உ. %	வே.வா %	வ.எண்	நாடுகள்	மொ.உ.உ. %	வே.வா %
1	பிரான்ஸ்	59	63	8	தைவான்	85	78
2	ஜெர்மனி	54	62	9	ரஷ்யா	35	23
3	இத்தாலி	68	80	10	கனடா	27	90
4	பிரிட்டன்	50	52	11	அர்ஜென்டினா	25	15
5	அமெரிக்கா	48	53	12	பிரேசில்	22	67
6	தென் ஆப்பிரிக்கா	57	74	13	இந்தியா	8	21
7	சிங்கப்பூர்	50	70				

ஆதாரம்: இந்திய நிதித்துறை இணையம். மொ.உ.உ.: மொத்த உள்நாட்டு உற்பத்தி வே.வா: வேலை வாய்ப்பு

சிறு, குறு தொழில்களுக்கு தேவையான பண சுழற்சியை தடுத்து - பண பஞ்சத்தை ஏற்படுத்துவதன் மூலமும், டிஜிட்டல் பண முறையை கொண்டு வந்து, இதனோடு பொருள் மற்றும் மதிப்புசூட்டு வரி (GST) முறையையும் நடைமுறைப்படுத்தி, வரியை பல மடங்கு அளவுக்கு உயர்த்தி விடுவதன் மூலமும், விரைவில் அவற்றை மூச்சித்தணை வைத்து சாகடிப்பதுதான்,

இந்திய அரசின் திட்டம். இதை சாதிப்பதற்காகத்தான் மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பல்லியின் வாலை வெட்டினால், அது, அதை மீண்டும் வளர்த்துக் கொள்ளும். தலையையே வெட்டினால்!..... இப்போது தலையைத்தான் வெட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

டிஜிட்டல் பண முறைக்கு மாறுங்கள் என்று மக்களுக்கு மோடி உத்தரவிட்ட உடனேயே, பிண வாடை பட்டவுடன் வானில் வட்டமிடும் கழுகுகளை போன்று, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன.

அடுத்த நான்கு ஆண்டுகளில் 540 விழுக்காடு அளவுக்கு ஆன்லைன் வர்த்தகம் உயரும் என்று இவர்கள் கணித்திருக்கிறார்கள். இப்போது ஆன்லைன் மூலம் இந்தியாவில் 5 கோடி பேர் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் 32 கோடி பேராக அதிகரிக்கும் என்கிறது மார்கள் ஸ்டான்லி என்ற நிறுவனம். 2025ம் ஆண்டில் 18,800 கோடி டாலராக, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.12,97,200 கோடியாக ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு உயரும் என்று பேங்க் ஆப் அமெரிக்கா மெரிஸ் லிஞ்ச் என்ற நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

விரைவில், மளிகை பொருட்கள் மற்றும் மரச்சாமான்களை ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் விற்கப் போவதாக பிளிப்கார்ட் என்ற நிறுவனமும் அறிவித்துள்ளது.

எந்த அளவுக்கு இந்த நிறுவனங்களின் வர்த்தகம் உயருகிறதோ, அந்த அளவுக்கு சிறு, குறு வியாபாரிகள் தமது தொழில்களில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். பெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் நிதி மூலதன வலிமை,

திட்டமிடல், நிர்வாகம், ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கும் ஆற்றல் நமது சிறு,குறு வியாபாரிகளுக்கு இருக்க முடியாது என்பது, இது வளர்ச்சி, பண்பு மாற்றம் என்பவர்களுக்கு தெரியாமலா இருக்கும்!?

அப்படியே தப்பித்தவறி இவர்கள் இப்போதைக்கு தாக்குப்பிடித்தாலும், எவ்வளவு நாளைக்கு அவர்களால் இதை செய்ய முடியும். இப்படிப்பட்டவர்களை விலை குறைப்பு, சலுகை, பரிசு என்கிற பெயர்களில் வெகு சீக்கிரத்தில் சந்தையிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். இந்த வேலையை ஆன்லைன் வர்த்தக முதலாளிகள் மட்டுமா செய்வார்கள், செய்கிறார்கள்!

இப்போதே, இதை இந்திய அரசே செய்யத் துவங்கி விட்டது. ஆன்லைன் வர்த்தகத்தில் பொருட்களை வாங்குவோருக்கு குலுக்கல் முறையில் பரிசு தரப்போவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய அரசு முறைப்படுத்தப்படாத தொழில்களை அழிப்பதற்கு எதற்காக இவ்வளவு தீவிரம் காட்ட வேண்டும்? வளர்ந்த தொழில் வள நாடுகள் முறைப்படுத்தப்படாத தொழில்களை, அழிக்கவில்லை என்பதும், இப்படி செய்வதால் நாட்டின் வளர்ச்சியை சாதிக்க முடியாது என்பதும் ஆட்சியாளர்களுக்கு தெரியாதா? சரி நாட்டின் வளர்ச்சி என்பது இருக்கட்டும். நூறு கோடி மக்களின் வாழ்வோடு விளையாடுவதால் ஏற்படப்போகும் எதிர் விளைகளை பற்றி கூட கவலைப்படாத அளவுக்கு, அப்படி என்ன நெருக்கடி வந்தது? எவ்வளவு நாட்களுக்கு வெற்று சவடால்களால் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்?

வங்கிகளின் வாராக் கடன் பிரச்சனைதான் இதற்கு காரணமா? அப்படியானால், சில நூறு முதலாளிகளிடமிருந்து கடனை வசூலிக்காமல், ஒரு பாவமும் அறியாத நாட்டு மக்களை

எதற்காக இப்படி வாட்டி வதைக்க வேண்டும்? வங்கிகள் திவாலாகாமல் தடுப்பதற்கு அரசு எதுவுமே செய்யவே இல்லையா?

வங்கிகள் திவாலாகாமல் தடுப்பதற்காக இந்திய அரசே நிதி வழங்க முடிவு செய்ததே தவிர, முதலாளிகளிடம் கடனை வசூலிக்க முற்படவில்லை. அப்படி வசூலிக்க வேண்டும் என்பதை, மத்திய வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வலுயறுத்தியதையும் மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. வங்கிகளின் நிதி சுழற்சியை சீராக்குவதற்காக மத்திய அரசே நிதி வழங்குவதாக அறிவித்தாலும், சட்டப்படி வங்கிகள் திவாலானதாக அறிவித்தால்தான், இந்த நிதியை பயன்படுத்த முடியும் என்பதால், இந்திய அரசு திருடனுக்கு தேள் கொட்டியதை போன்று தவித்து கொண்டிருந்தது. இதனோடு இந்திய முதலாளிகளும், ஆட்சியாளர்களும் எய்த ஆயுதமான பூமாராங் அவர்களை திருப்பி தாக்குவதற்கான ஆபத்தும் சேர்ந்து கொள்வதற்கான வலுவான அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்தன. வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனை தலைப்பாகைக்கு வந்த ஆபத்து என்றால், புதிதாக வந்துகொண்டிருக்கும் சிக்கலோ, தலைக்கே வரும் ஆபத்தாகும்!

6.டாலரும், பெட்ரோலியமும் அமெரிக்காவின்

இரு சுவாசப் பைகள்!

இரண்டாம் உலகப்போர் காலத்தில் சூரியன் உதிக்காத சாம்ராஜ்ஜியமாக, உலகின் முதல் நிலை வல்லரசாக, விளங்கிய நாடு இங்கிலாந்து, உலகில் அதிகமான காலனி நாடுகளை அது தனது பிடயில் வைத்திருந்தது. அடுத்ததாக பிரான்ஸ் ஏகாதிபத்திய வல்லரசாக விளங்கியது. முதலாம் உலகப்போரில் தோற்றுப் போன ஜெர்மன், மீண்டும் இடலர்

தலைமையில் வலிமை பெற்றது. இப்படி வலிமை பெற்ற ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் காலனிகளை கைப்பற்ற திட்டமிட்டது.

இதனோடு கம்யூனிச சோவியத் ரசியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றவும் முனைந்தது. இதற்காக தன்னோடு இத்தாலியையும், ஜப்பானையும் இணைத்து அச்ச நாடுகள் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இரண்டாம் உலகப் போருக்கு தயாரானது.

இதற்கு எதிராக சோவியத் ரசியா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் நேச நாடுகள் என்ற பெயரில் கூட்டணி அமைத்துக் கொண்டன.

சோவியத் ரசியாவில் புரட்சி வெற்றி பெற்ற பின்னர், அதை வீழ்த்துவதற்காக 17 நாடுகள் சேர்ந்து கொண்டு சதிகள் செய்ததோடு, நேரிடையாகவும் தாக்கின.இதில் பிரிட்டனும், பிரான்சும் முக்கிய பங்கு வகித்தன என்பதோடு, இயல்பிலேயே இவைகள் கம்யூனிச கொள்ளைக்கு நிரந்தர விரோதிகளாகவும் இருந்தனர். இப்போது இவர்கள் நேச நாடுகள் அணியில் இருந்தாலும், சோவியத் ரசியாவை தாக்கினால் மற்ற கூட்டணி நாடுகள் அதற்கு உதவிக்கு வராது என்று கணித்த ஜெர்மன், சோவியத் ரசியா மீது முதலில் போர் தொடுத்தது. இடலர் எதிர் பார்த்ததை போன்றே கூட்டணி நாடுகள் உதவிக்கு வரவில்லை. இதை புரிந்து கொண்ட சோவியத் ரசியா, தனது நாட்டின் ஒருப் பகுதியை ஜெர்மனுக்கு விட்டுக் கொடுத்து, தற்காலிகமாக சமரசம் செய்து கொண்டது. இதன் மூலம் கிடைத்த ஓராண்டு கால அவகாசத்தில், ராணுவ ரீதியாக தன்னை தயார் படுத்திக் கொண்டது. ஆனாலும், ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இடலரின் படைகள் தாக்கியபோது, அதை எதிர்கொள்ளும் அளவுக்கு

தனது படைகளுக்கு வலுப்போதவில்லை என்பதை புரிந்து கொண்ட சோவியத் ரசியா பின்வாங்கியது. ரசிய பனிப் பொழிவில் ஜெர்மன் படைகள் சிக்கும்வரை பொருத்திருந்த சோவியத் படைகள் பனிக்காலம் தொடங்கியதும் திருப்பித் தாக்கத் தொடங்கியது.

ரசியாவிலிருந்த நாஜிப் படைகளை முற்றாக அழித்தொழித்து, ஜெர்மனிக்குள்ளும் நுழைந்தது சோவியத்தின் செம்படை. அதுவரை அடக்கி வாசித்த அமெரிக்கா போருக்கு தேவையே இல்லாமல் போர் முடியப்போகும் நேரத்தில் ஜப்பான் மீது அணு குண்டுகளை வீசியது.

இப்படி செய்ததன் மூலம் உலகிற்கு தனது ராணுவ வலிமையை வெலிப்படுத்திக் காட்டியது. போரில் மிகப்பெரிய அளவில் பலவீனம் அடைந்திருந்த பிரிட்டனுடன் பேசி, அதுவரை உலக நாணயமாக விளங்கிய பவுண்ட்ஸ்-க்கு பதிலாக, தனது நாணயமான டாலரை உலக நாணயமாக மாற்ற ஒப்புக் கொள்ள வைத்தது. பிரிட்டனின் காலனி நாடுகளாக இருந்த மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தை பகிர்ந்து கொள்ளவும் ஒப்புக் கொண்டன. இதற்கு பதிலாக பிரிட்டனின் பொருளாதார வளர்சிக்கு அமெரிக்கா உதவவும் ஒப்பந்தம் செய்து கொண்டன.

இரண்டாம் உலகப் போரை பயன்படுத்திக் கொண்டு, நேச அணி நாடுகளுக்கு ஆயுதம் விற்று சம்பாதித்த பணத்தைக் கொண்டு உலக வங்கியையும், சர்வதேச நாணய நிதியத்தையும் தொடங்கியது. இதே போன்று போரின் மூலம் குவித்து வைத்திருந்த தங்கத்தின் மதிப்பிற்கு ஈடாக, டாலரை அச்சிட்டது. இதைக் கொண்டு உலகின் ஏனைய நாடுகளின்

நாணயங்களை மதிப்பிடவும், உலக நாடுகளை ஒப்புக் கொள்ள வைத்தது.

ஆனால், உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முனைந்த அமெரிக்காவின் முயற்சிக்கு சோவியத் ரசியா தடையாக இருந்தது. ரசியாவின் சவாலை முறியடித்து, மேலாதிக்கத்தை நிலைநிறுத்த தனது ராணுவத்திற்காக அதிக செலவு செய்தது. தொடர்ந்தும் ரசியாவுடன் பனிப்போரில் ஈடுபட்டதால், அதன் வருவாயைவிட செலவு அதிகரித்து, அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க, தன்னிடம் இருந்த தங்கத்தின் விலையை மறு மதிப்பீடு செய்து, அதற்கு ஏற்ப டாலரை மேலும் அதிகமாக அச்சிட்ட போதும், அதன் ராணுவ கோரப்பசிக்கு அதுவும் போதவில்லை.

இதனால், தங்கத்தின் அடிப்படையில் நாணயத்தை அச்சிடுவது என்பதற்கு மாறாக, தேவைக்கு ஏற்ப டாலரை அச்சிடுவது என்ற அடாவடித்தனத்தை செய்தது. இதை உலக நாடுகள் அனைத்தையும் ஏற்கச் செய்வதற்கு தனது ராணுவ பலம் மட்டுமே போதாது என்பதால், டாலரை உலக நாடுகளின் அத்தியாவசியத் தேவையாக மாற்றினால்தான், அதன் தேவை பெருகும் என்று கணக்குப்போட்டது. இந்த கணக்கை சரியானதாக மாற்ற நவீன உலகின் அச்சாணியாக விளங்கும் எண்ணெய் உற்பத்தியையும், அதன் வர்த்தகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான காய்களை நகர்த்தியது. இதற்காக உலகின் மிக முக்கிய எண்ணெய் வள நாடான சவுதி அரேபியாவுடன் மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி சவுதி அரேபியா, டாலரில் மட்டும் எண்ணெய் விற்பனையை செய்யவேண்டும். அப்படி விற்பனை பணத்தை அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

இதற்கு பதிலாக அமெரிக்கா தனக்கு தேவையான எண்ணெயை சவுதி அரேபியாவிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளும். இதன்மூலம் சவுதி அரேபியாவுக்கு நிலையான சந்தையையும், ராணுவ பாதுகாப்பையும் வழங்கும்.

இப்படி சவுதி அரேபியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், அதன் எண்ணெய் வளத்தை கைப்பற்றி உலக நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. உலகில் எந்த அளவுக்கு உற்பத்தி பெருகியதோ, அந்த அளவுக்கு எரிபொருளின் தேவையும் அதிகரித்தது. எரி பொருளின் தேவை உலக நாடுகளுக்கு எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அந்த அளவுக்கு அமெரிக்க டாலரின் தேவையும் அதிகரித்தது.

ஒரு நாட்டின் பொருள் உற்பத்தியும், அப்பொருளுக்கான தேவையும்தான், அந்த நாட்டின் நாணயத்திற்கான தேவையை அதிகரிக்கச் செய்கிறது. உலகின் ஏனைய நாடுகளின் நாணயங்களுக்கு இணையான அதன் மதிப்பையும் உயர்த்துகிறது. நாட்டின் மொத்த பொருள் உற்பத்தி மதிப்பிற்கு அளவுக்கு மாறாக அதிகமாக அச்சிடப்படும் பணத்திற்கு மதிப்பு இருப்பதில்லை. பணம் அதிகம் இருந்தும் அதன் மதிப்பு குறைந்து விடுவதைத்தான் பணவீக்கம் என்கிறார்கள். இப்படி ஏற்படும் பணவீக்கத்தை குறைக்க வேண்டுமானால் மதிப்பிற்கு அதிகமாக அச்சிடப்பட்ட பணத்தின் புழக்கத்தை குறைக்க, உற்பத்தி மதிப்பிற்கு அதிகமாக அச்சிடப்பட்ட பணத்தை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், அமெரிக்காவிற்கோ இந்தப் பொருளாதார அரிச்சுவடி, எதுவும் பொருந்தாததாகி விட்டது.

அமெரிக்காவின் ஆயுத உற்பத்தியோடு, அதன் நாணயமான டாலர் உற்பத்தியும் - பணவீக்கமும் - அதிகரித்தது. ஆயுதம் மற்றும் டாலர் ஏற்றுமதிகளோடு - பணவீக்கமும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பண்டங்களை - விற்கவும், வாங்கவும் - கருவியாக இருந்தப் பணம் இப்போது பண்டமாக மாறிப்போனது. மற்ற எதையும் விட லாபம் கொழிக்கும் தொழிலாகவும் டாலர் உற்பத்தியும் ஏற்றுமதியும் ஆனது. உலக நாடுகளுக்கு பணமாகவும், அமெரிக்காவுக்கு மட்டும் பண்டமாகவும் மாறிப்போன பணத்தை மடைமாற்றி விடும் வங்கித்துறை விண்ணை முட்ட வளர்ந்தது.

இப்போது டாலரை உற்பத்தி செய்வது, அதை ஏற்றுமதி செய்வது, இவைகளை நிர்வகிப்பது ஆகியவையே அமெரிக்காவின் மிக முக்கியத் தொழிலாக மாறிப்போனது. இதன் காரணமாக அதிக மனித உழைப்பைக் கோரும், அதிக செலவு பிடிக்கும். டாலர் உற்பத்தியோடு ஒப்பிடும்போது குறைவான லாபம் தரும் தொழில்கள் ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளுக்கு மாற்றப்பட்டன.

ஆனாலும் கூட, அதிக எண்ணெய் வள நாடான ரசியா, இன்னமும் அமெரிக்காவின் முழுமையான உலக மேலாதிக்கத்திற்கு இடையூறாகவே இருந்து வந்தது. இதனோடு மற்றொரு மிக முக்கிய எண்ணெய் வள நாடான ஈரானின், மன்னர் ஷாவை இஸ்லாமிய புரட்சியாளர்கள் தூக்கி எறிந்ததால், அந்த எண்ணெய் வளமும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிப்போனது. தனது எண்ணெய் வளம் முழுவதையும் தேசியமயமாக்கிக் கொண்டு,

அமெரிக்காவின் எந்த மிரட்டலுக்கும் பணியாமல் நின்ற ஈரான் மீது, ஈராக் அதிபர் சதாம் உசேன் மூலம் வளைகுடாப் போரை தூண்டிவிட்டது. அதே வேளையில், சோவியத் ஒன்றியத்தை உடைக்கும் முயற்சியில் அமெரிக்கா வெற்றிபெற்றது.

சோவியத் ஒன்றியத்தை உடைத்ததால், இப்போது அமெரிக்கா உலகின் ஒற்றைத் துருவ வல்லரசாக உருவெடுத்தது. எண்ணெய் கொண்டு செல்லும் கடல் வழித்தடங்கள் அனைத்தையும், கடற்படை மூலமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதன் மூலம் கடல் போக்குவரத்து, அதற்கான காப்பீடு அனைத்தையும் கைப்பற்றி எண்ணெய் வர்த்தகத்தோடு, உலகின் அனைத்து வர்த்தகத்தையும் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர்.

உலகமயத்தை உலகின் அனைத்து நாடுகள் மீதும் தனது வலிமையின் மூலம் வலியத் திணித்தது. ஏற்க மறுத்தவர்களை மிரட்டி பணியவைத்தது.

உலகிலாவிய அளவில் திறமையான அறிவாளிகளை விலைக்கு வாங்கி, நவீன தொழில் நுட்பங்களை உருவாக்கினார்கள். இதன் மூலம் கணினி, அலைபேசி ஆகியவற்றை உற்பத்தி செய்து உலக சந்தையில் குவித்து, வழக்கமாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வளர்ந்த நாடுகளில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும் தற்காலிகமாக தப்பித்தனர்.

இதனோடு மருந்துப் பொருட்கள், குளிர்பானங்கள், தயார் நிலை உணவுப் பொருட்களையும் உலக நாடுகளுக்கு, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்தனர்.

எண்ணெய் இறக்குமதிக்கான தேவையோடு, மேற்கண்ட பொருட்களுக்கும் சேர்த்து உலக நாடுகளின் டாலரின் தேவையை மேலும் அதிகரிக்கச் செய்தது.

ஆனாலும், உலக எண்ணெய் வர்த்தகத்தில் தனது மேலாண்மையை, மேலும் நிலைநாட்ட இடையூறாக உள்ள ரசியா,ஈரான், வெனிசுலா, லிபியா ஆகிய நாடுகளின் எண்ணெய் வளங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் அல்லது அந்த நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கி, அவைகளிடம் உள்ள சந்தைகளை கைப்பற்றிட திட்டமிட்டது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முற்படுவதாகக் கூறி, அதன் மீது பொருளாதார தடைகளை விதித்து, தனிமைப்படுத்தியது. வெனிசுலாவில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தி அதன் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது.

லிபியாவின் மீது போர் தொடுத்து, அதன் அதிபர் கர்னல் கடாபியை.....கொலை செய்து, தனது அடியாட்களிடம் ஆட்சியை மாற்றிக் கொடுத்தது.

ரசியாவின் எண்ணெய் வளத்தை தனது கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், அதன் ஆசிய, ஐரோப்பிய எண்ணெய், எரிவாயு சந்தையை கைப்பற்ற அமெரிக்க முயன்றது. இதற்காக உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் ரஷ்யாவின் எரிவாயு குழாயை தடுக்க, அந்நாட்டு ஆட்சியாளர்கள் மூலம் சதி செய்தது.

சோவியத் ஒன்றியம் உடைந்து அதனால் ஏற்பட்ட பலவீனங்களால், அமெரிக்கா செய்த அடுக்கடுக்கான தொந்திரவுகளையும், இடையூறுகளையும் பொருமையாக

சகித்துக் கொண்டிருந்தது. அவைகளுக்கு பதில் நடவடிக்கை எடுப்பதை காட்டிலும், தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைகளில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வந்தது. பொருளாதாரத்தை வலுவடையச் செய்யும் ரசியாவின் முயற்சியில், அதன் எண்ணெய் வளமே முக்கிய பங்காற்றியது.

உலக எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தில் ரசியாவை வீழ்த்துவதற்காகத்தான், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கை, தனது ஆதிக்கத்தில் வைத்துள்ள அமெரிக்கா, பெட்ரோலிய விலையை வரலாறு காணாத அளவுக்கு, பொருளாதார விதிகளுக்கு முற்றிலும் புறம்பான வகையில், ஒரு பேரல் 70 டாலர் என்ற அளவுக்கு அடாவடித்தனமாக வீழ்ச்சி அடையச் செய்தது.

உலக நாடுகளின் எண்ணெய் நுகர்வும், வர்த்தகமும், எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அதற்கு ஏற்ப அதன் விலையும் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு முரணாக பெட்ரோலியத்தின் விலையை பாதிக்க குறைத்து விடும் அளவுக்கு, அமெரிக்காவின் ஆதிக்கம் உலகை ஆட்டிப்படைத்தது. இதை கூட சகித்துக் கொண்ட ரசியா, வளர்ச்சி என்பதில் இருந்து தனது கவனத்தை சிதற விடாமல் பார்த்துக் கொண்டது.

ஆனால், உக்ரைன் வழியாக அய்ரோப்பாவிற்கு செல்லும் தனது எரிவாயு குழாயை தடுக்க முயன்ற அமெரிக்காவிற்கும், அதற்கு துணை போன உக்ரைன் ஆட்சியாளர்களுக்கும் ரசியா தக்க பாடம் புகட்டியது.

தனது எரிவாயு குழாய் செல்லும் உக்ரைனின் ஒரு மாகாணமான கிரிமியாவில், சுய நிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பின் மூலம், மக்களின் பேராதரவுடன் ரசியாவுடன்

இணைத்துக் கொண்டது. சோவியத் ஒன்றியம் உடைந்த பின்னர், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு எதிரான, ரஷ்யாவின் நேரடி பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகவும் இது அமைந்தது.

இதனோடு ஐரோப்பாவிற்கு ஆசியா வழியாக குழாய்மூலம் எண்ணெய், எரிவாயு கொண்டு செல்லும் ரசிய திட்டத்திற்கு மாற்றாக, சவுதியிலிருந்து சிரியா, துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு எண்ணெய், எரிவாயு கொண்டு செல்ல அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு ஒத்துழைக்காத அதிபர் ஆசாத்தின் கட்டுப்பாட்டிலிருந்து சிரியாவை விடுவிக்க, தனது ஆதரவு குழுக்களுக்கு ஆயுதமும், பயிற்சியும் தந்து உள்நாட்டுப்போரை தூண்டி விட்டது. சிரிய போரில் அதிபர் ஆசாத்திற்கு எதிராக போரிடும் அமெரிக்க ஆதரவு குழுக்களின் படைகளுக்கு எதிராக, ரசியா தனது விமான படையை நேரிடையாக களத்தில் இறக்கியது.

ரசியாவின் எண்ணெய் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட முனைந்த, துருக்கியின் அதிபரை ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியிலிருந்து தூக்கி எறிய அமெரிக்கா சதிசெய்ததை உளவறிந்த ரசியா, துருக்கி அதிபருக்கு தகவல் தெரிவித்தது. இதனால் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை துருக்கி அதிபர் முளையிலேயே கிள்ளியெறிந்தார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ உறுப்பு நாடான துருக்கிக்கு எதிராகவே சதி, செய்த அமெரிக்காவின் இழிவான செயலைக்கண்டு விரக்தி அடைந்த துருக்கி, ரசிய எண்ணெய், எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இஸ்லாமிய புரட்சி காலத்திலிருந்து, தொடர்ச்சியாக அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ஈரான், சிரிய அரசுப் படைகளுக்கு நேரிடையாக களத்தில் உதவி செய்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவின் தோல்வி உறுதியாகிப்போனதால், ரசியா, ஈரான் ஆகியவற்றின் ஆசிய, ஐரோப்பிய எண்ணெய், எரிவாயு சந்தையை கைப்பற்ற நினைத்த அமெரிக்கக் கனவும் கலைந்து போக ஆரம்பித்து விட்டது.

பொருளாதார அடிப்படை விதிகளுக்கு முற்றிலும் புறம்பாக, டாலரை உற்பத்தி பண்டமாக்கி ஏற்றுமதி செய்த அமெரிக்காவுக்கு சீனா மலிவு விலையில் தனது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்தது. இதன்மூலம் 3620 லட்சம் பில்லியன் டாலரை குவித்தது. ஆனால் அமெரிக்க டாலர் முற்றிலும் வெறும் வெற்றுக்காகிதமாக மாறிவருவதை உணர்ந்த சீனா, தனக்கான மாற்று பொருளாதார சந்தையை உருவாக்க முயன்றது.

இதற்காக அமெரிக்காவுக்காக பொருள் உற்பத்தியில் ஈடுபடும் ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பேசியது. சீனாவின் இந்த முயற்சியை அமெரிக்கா ஆரம்ப நிலையிலேயே சீர் குலைத்து வந்தது. இதோடு சீனாவுக்கு எதிராக உள்நாட்டில் கலவரங்களை தூண்டிவிட்டும், பொருளாதார ரீதியாக முடக்கவும் சதி செய்தது. இவைகளை சீனா வெற்றிகரமாக முறியடித்தது. தனது மேலாதிக்கத்திற்கு எதிராக இவ்வுலகில் கேள்வி கேட்பாரே இல்லாமல் செய்வதற்காக ரசியாவிற்கும், சீனாவிற்கும் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகள், அவைகளை நெருங்கி வரச்செய்தது. தமக்கிடையே வலுவான ராணுவ பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டனர் தமக்கிடையிலான

வர்த்தகம் முழுவதையும், தமது சொந்த நாணயங்களிலேயே செய்து கொண்டனர். இவர்களோடு அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகும் ஈரானும் இணைந்து கொண்டது.

அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்த சவுதி அரேபியாவிடம் இருந்து, தனக்கான எண்ணெய், எரிவாயுவை பெருமளவு வாங்கி வந்த சீனா, அதை குறைத்துக் கொண்டது. அதற்கு பதிலாக ரசியாவிடம் அவற்றை பெருமளவிற்கு வாங்க ஆரம்பித்தது.

இதே நேரத்தில் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களை சோதனையிட வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வந்த ஈரான், ரசிய ஆலோசனையின் படி, தனது அணு ஆய்வுக்கூடங்களை சர்வதேச நிபுணர் குழு ஆய்வு மேற்கொள்ள ஒப்புக்கொண்டது. இதன் பிறகு சர்வதேச நாடுகளின் நெருக்குதல் காரணமாக, ஈரான் மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா ஒப்புக்கொண்டது. இதனால் மீண்டும் எண்ணெய் சந்தைக்கு திரும்பிய ஈரான் டாலரில் எண்ணெய் வர்த்தகம் செய்வதை தவிர்த்தது. இவைகள் அனைத்தும் அமெரிக்காவை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

இதனோடு இரண்டாம் உலகப்போரின் அழிவிலிருந்து மீண்ட ஜெர்மனி ஐரோப்பாவை, தனது பிடியில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியது. இதற்காக ஐரோப்பாவின் ஏனைய வல்லரசு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உட்பட 28 நாடுகளைக் கொண்ட வலுவான ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கியது. ஒன்றிய நாடுகளுக்கான பொது நாணயமாக யூரோவையும் அறிமுகம் செய்தனர்.

டாலரின் ஆதிக்கத்தை தனித்தனியே எதிர்கொள்ள முடியாது என்பதால், அதன் ஆதிக்கத்திலிருந்து தம்மை தற்காத்து கொள்வதற்கான பொருளாதார ஆயுதமாக யூரோவை ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்தத் தொடங்கின. உலகில் மிகபெரும் செல்வ வளம் மிக்க நாடுகளைக் கொண்ட ஐரோப்பாவில் நிகழ்ந்த இந்த மாற்றம் டாலரின் தங்கு, தடையற்ற ஆதிக்கத்திற்கு மற்றொமொரு தடைக்கல்லாக மாறியது.

உலக நாடுகள் எந்த அளவுக்கு டாலரின் தேவையை குறைத்துக் கொண்டனவோ, புறக்கணிக்கத் தொடங்கினவோ, அந்த அளவுக்கு அமெரிக்காவின் ஆதிக்கமும், பொருளாதாரமும் ஆட்டம் காண தொடங்கியது.

அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதார நிலை.

தங்க மதிப்பிற்கு பதிலாக, சந்தையின் தேவைக்கு ஏற்ப டாலரை அச்சிட துவங்கிய அமெரிக்கா, அதிக மனித உழைப்பைக் கோரும், தொழில்களை ஐப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய ஆசிய நாடுகளுக்கு மாற்றியது என்பதை முன்னமே பார்த்தோம்.

டாலர் ஏற்றுமதியை மேலும் லாபகரமான தொழிலாக மாற்ற, உலகின் மிக மலிவான உழைப்பு சந்தையை கொண்ட சீனாவிடம் மற்றும் பல தொழில்களின் உற்பத்தியை மாற்றித்தந்தது. சீனப்பொருட்களை பயன்படுத்தாத அமெரிக்கக் குடிமகனே இல்லை என்ற அளவுக்கு இதன் தாக்கம் இருந்தது. இந்தியாவிற்கும் இந்த அடிப்படையில் அமெரிக்காவிற்கு

தேவையான சில பொருட்களை உற்பத்தி செய்து தரும் வாய்ப்பு கிடைத்தது.

எந்த அளவுக்கு அமெரிக்காவுக்கு தேவையான பொருட்களின் உற்பத்தி, வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதோ, அந்த அளவுக்கு, அவைகளில் வேலை செய்த அமெரிக்க மக்கள், தமது வேலைகளை இழந்தனர்.

இப்போது அமெரிக்க மக்கள், இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநர்களாகவும், அப்பொருட்களை வாங்கி, விற்கும் முகவர்களாகவும், நுகர்வோர்களாகவும் மாற்றப்பட்டனர்.

இதனால் மக்களின் வாங்கும் சக்தி கடும் வீழ்ச்சி அடைந்தது. அதே அளவுக்கு அமெரிக்கப் உள்நாட்டு பொருளாதாரமும் சரியத்தொடங்கியது. பெரும் பொருளாதார நெருக்கடி உருவானது. இதை சரி செய்வதற்காக கடன் பொருளாதாரத்தை கண்டுபிடித்து நடைமுறைப் படுத்தினார்கள்.

அமெரிக்க டாலரை அச்சடிக்க மட்டுமே செலவு செய்ததால், வட்டியே இல்லாமல் தாராளமாக அனைவருக்கும் கடனை வாரி, வாரி வழங்கினார்கள். அமெரிக்காவின் மூலை முடுக்கெல்லாம் டாலர் புயல் சுழன்று, சுழன்று அடித்தது. வந்த வேகத்திலேயே புயல் சிறிது காலத்திலேயே காணாமலும் போனது.

அதாவது, வாங்கியக் கடனை சாதாரண மக்களால் செலவு மட்டுமே செய்யமுடியும் என்பதால், அவர்களால் வாங்கியக் கடனை திருப்பிக்கட்ட முடியவில்லை. இதனால் வங்கிகள் திவால் நிலைக்கு திரும்பியது. கடன் பொருளாதாரம்

தோல்வியில் முடிந்தது. மீண்டும் பொருளாதார சரிவு ஆரம்பமானது.

உலக அரங்கில் அமெரிக்கா, தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக செய்த சில முக்கிய முயற்சிகளையும், ரசிய - சீன அணியினர் முறியடித்தனர். சிரியப் போரில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட தோல்வி, அதன் உலக மேலாதிக்கத்திற்கு ஏற்பட்ட சரிவின் வெளிப்படையான ஆதாரமாகிப் போனது.

இப்போது அமெரிக்காவிற்கு இரண்டே வழிகள்தான் அதன் முன்னால் இருந்தது.

1. ரசியாவுடன் நேரிடையாக போரில் ஈடுபடுவது. அதாவது மூன்றாவது உலகப்போரை சந்திப்பது.
2. உலகின் ஒன்றைத்துருவ வல்லரசாக நீடிப்பதில் ஏற்பட்டுள்ள வலுவான போட்டியை எதிர்க்கொள்வதற்கான புதிய உத்தியை கையாள்வது.

வங்கி முதலாளிகள் உலகப்போருக்கு தயாரானார்கள். தொழிற்துறை முதலாளிகள் புதிய உத்தியை கையாள்வது என்பதை தேர்வு செய்தார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வந்தது. வங்கி முதலாளிகள் சார்பில் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்பட்டார்

தொழிற்துறை முதலாளிகள் சார்பில் டொனால்டு ட்ரம்ப் அதிபர் தேர்தல் களத்திற்கு வந்தார். தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன். அமெரிக்கர்கள் இழந்த வேலை வாய்ப்பை மீண்டும் உருவாக்குவேன். அதற்காக உருக்குத்துறை, கார்

உற்பத்தி, மருந்து உற்பத்தி ஆகிய துறைகளின் உற்பத்தி முழுவதும் அமெரிக்காவில்தான் நடைபெறவேண்டும். இந்தத் துறைகளின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் அமெரிக்கர்களுக்கு மட்டுமே வழங்குவேன் உள்ளிட்ட, தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் வாக்குறுதியின் படி அமெரிக்க உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தும், தனது நூறு நாள் செயல் திட்டத்தையும் அறிவித்தார். அதில் அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனங்களில், ஆசிய நாட்டவர்களின் ஆதிக்கம் ஏற்படையது அல்ல என்பதையும் தெளிவு படுத்தியிருந்தார்.

டொனால்ட் ட்ரம்பின் வெற்றி, அமெரிக்காவுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து தந்த ஆசிய நாடுகளான ஜப்பான், தென்கொரியா, தைவான், சீனா, இந்தியா அனைத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும், சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது.

உலகின் ஒற்றைத்துருவ வல்லரசாக வலம் வந்த அமெரிக்காவிற்கு, ரசிய-சீன நாடுகளின் கூட்டணி வலுவான போட்டியை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை வீழ்த்துவதற்கு, ரசியா ராணுவ பலத்தையும், சீனா பொருளாதார பலத்தையும் பயன்படுத்த ஆரம்பித்தன. ரஷ்யா தனது ராஜதந்திர வலிமையை உக்கரனிலும், ராணுவ வலிமையை சிரியாவிலும், அமெரிக்காவுக்கு எதிராகப் பயன்படுத்தியது.

அமெரிக்காவிடம் இருந்து டாலர் என்ற வெற்றுக் காகிதத்தை பெற்றுக் கொண்டு, அதற்கு பொருள் உற்பத்தி செய்து தர விரும்பாத சீனா, ரஷ்யாவுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு,

வலுவான மாற்றுப் பொருளாதார நடவடிக்கைகளில் இறங்கி அமெரிக்காவிற்கு சவால் விடுக்க தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தனது பொருளாதார நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக ஆசிய, ஐரோப்பிய நாடுகளை தரைவழி சாலை மூலம் இணைப்பதற்கான திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் உலகவங்கி, மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்கு மாற்றாக, ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி (**Asian Infrastructure Investment Bank (AIIB)**) மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி வங்கி (**BRICS Development Bank**) ஆகியவற்றை சீனா உருவாக்கியுள்ளது. உலகின் பெரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ள சீனா, தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றவும் முயற்சித்து வருகிறது.

அமெரிக்க, சீன அணியினர் இருவருமே இந்தியாவை தமது பக்கம் கொண்டுவர கடந்த சில ஆண்டுகளாகவே பேரம் பேசி வருகின்றனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகையையும், அமெரிக்க மொத்த மக்கள் தொகையை விட அதிக, வாங்கும் சத்தியுள்ள 30 கோடி மக்களையும் இந்தியா கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சந்தையையுடன், அதிக எண்ணெயை நுகரும் நாடாகவும் விளங்குவதால் இந்தியாவிற்கான கிராக்கி அதிகரித்தது.

அமெரிக்காவின் ஆயுதம், சவுதியின் எண்ணெய், ஜப்பானின் முதலீடு ஆஸ்திரேலியாவின் மூலப் பொருட்களை இந்தியாவுக்கு தருவதாக அமெரிக்க அணி பேரம் பேசியது. இதனோடு இந்தியா தனது அணிக்கு வந்தால் அமெரிக்கா தனக்கு தேவையான பொருட்களை, சீனாவில் தயாரிப்பதற்கு பதிலாக இந்தியாவில் உற்பத்தி செய்து வாங்கி கொள்வதாகவும் கூறியது.

சீன அணியினர், ரசியாவின் ஆயுதம், ரஷ்ய மற்றும் ஈரானின் எண்ணெய், எரிவாயு, ஆகியவற்றை வழங்குவோம். இந்தியாவில், சீனா முதலீடு செய்வதோடு, மென்பொருள் மற்றும் ஆபரண கற்களையும் இறக்குமதி செய்து கொள்ளும் என்றும் பேரம் பேசினர்.

இந்த இரண்டு பேரத்தில் சீனாவிற்கு வழங்கியுள்ள சந்தை வாய்ப்பை, இந்தியாவிற்கு வழங்குவோம் என்ற அமெரிக்காவின் பேரமே இந்தியாவை அதிகமாக கவர்ந்தது. இந்த இனிமையான கனவில்தான், கடந்த ஆண்டு தீபாவளியின் போது சீனப்பட்டாசுகளுக்கு தடைவிதித்த இந்திய அரசு, சீனாவிற்கு எதிராக தேசபக்த பிரச்சாரத்திலும் ஈடுபட்டது.

இந்தியாவின் சீன எதிர்ப்பு நடவடிக்கைகள், சீனாவின் முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதை தடுக்கும். இதனால் இந்தியாவிற்குதான் இழப்பு ஏற்படும். சீனாவின் மொத்த ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு வெறுமனே 2% சதவீதம் மட்டுமே ஆகும். இதனால் சீனாவிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படப் போவதில்லை. எனவே, தனது சிறுபிள்ளைத்தனமான பேச்சை, இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தது.

என்ன தான் அமெரிக்காவை, இந்தியா அதிகமாக நம்பினாலும், சீன அணியோடும் பேரம் பேசியது. இரு அணியிடமும் இந்தியா பொருளாதார ஒப்பந்தங்களை செய்து கொண்டது. இதற்காகத்தான் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த நாளில் இருந்து மோடி இடைவிடாது விமானத்தில் பறந்து கொண்டே இருந்தார்.

ஜப்பானிடம் அணு சக்தி மற்றும் புல்லட் ரயில் ஒப்பந்தம், பிரான்சிடம் ஆயுதக்கொள்முதல் ஒப்பந்தம், சீனாவிடம் அதிவேக ரயில், ரஷ்யாவிடம் ஆயுதம், அணுஉலை, எண்ணெய், எரிவாயு

ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டது. இந்தியா இரு அணியிடமும் ஆதாயம் அடையப் பார்த்தது.

சீனா ஆரம்பித்துள்ள ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி வங்கியிலும் (BRICS Development Bank) இந்தியா உறுப்பினராக சேர்ந்து கொண்டது.

உலகில் பேரம் பேசுவதில் தானே திறமைசாலி என்ற இந்தியாவின் நினைப்பில், அமெரிக்க அதிபர் தேர்தல் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது. ஏற்கனவே வாராக்கடன்களால் நிலைகுலைந்திருந்த வங்கிகளை திவாலாகாமல் தடுப்பதற்கான போராட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த இந்தியாவிற்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இரண்டாவது பேரிடியாக இறங்கியது.

அமெரிக்க அதிபராக கிலாரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அமெரிக்காவிற்கும், அதன் அணி நாடுகளுக்குமான இந்தியாவின் ஏற்றுமதி, இப்போது எந்த அளவிற்கு நடைபெற்று வருகிறதோ, அதே அளவுக்கு தொடர்ந்தும் செய்து கொண்டிருப்பற்கான வாய்ப்புகள் தெளிவாகவே இருந்தன. அதோடு புதிதாக சீனாவிற்கு வழங்கி வரும் சந்தை வாய்ப்பையும் அமெரிக்கா அதனிடமிருந்து பிடுங்கி, இந்தியாவிற்கு தருவதற்கான வாய்ப்பும் இருந்தது. இப்போதும் அதற்கான வாய்ப்பு முழுமையாக போய்விடவில்லை என்றாலும், முன்பிருந்த அளவுக்கு அது நம்பகமானதாக தென்படவில்லை!

உலக மயமாக்கல் தொடங்கிய 90-களுக்கு பின்புதான் அந்நிய நாடுகளிலும் முதலீடு செய்யும், அதிலும் வளர்ந்த வல்லரசு நாடுகளின் நிறுவனங்களையே கைப்பற்றும் அளவுக்கு இந்திய முதலாளிகள் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளனர்!

இந்திய முதலாளிகளின் இந்த வளர்ச்சி உலகின் வளர்ந்த நாட்டு முதலாளிகளைப் போன்று, உலக சந்தையில் நிலவும் கடும் போட்டியை சந்தித்து அடைந்த வளர்ச்சி அல்ல. கடும் போட்டியை சந்திக்கும் எந்தத் தொழிலிலும் இவர்கள் ஈடுபடுவதில்லை. அதிக முதலீடுகள் தேவையில்லாத, ஆபத்தில்லாத, அதே நேரத்தில் பாதுகாப்பான சந்தையும், விரைவான லாபமும் தரக்கூடிய துறைகளில் மட்டுமே முதலீடுகளை செய்து வந்துள்ளனர்.

தொழில் நுட்பத்திற்காக எப்போதுமே, முற்றிலும் வளர்ந்த நாடுகளையே இந்திய முதலாளிகள் சார்ந்திருப்பதும், வளர்ந்த நாடுகளின் முதலாளிகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை உற்பத்தி செய்து தருவதும், அவர்கள் உற்பத்தி செய்து தரும் பொருட்களை வாங்கி, விற்கும் வேலைகளில் ஈடுபடுவதே இந்திய முதலாளிகளின் பாரம்பரிய பண்பாடாகும்.

இந்திய முதலாளிகளின் இந்தப் பண்பை ரகுராம் ராஜன் “துணியாத முதலாளிகள்” என்று பெயரிட்டு அழைத்தார். சில கட்சிகளும், அமைப்புகளும் இதை ‘தரகு முதலாளிகள்’, ‘ஓட்டுண்ணி முதலாளிகள்’ என்றும் பலப்பெயர்களில் இவர்களை அழைக்கின்றனர்

ரிலையன்ஸ் தொழில் குழுமம் பெட்ரோலியத்தை இறக்குமதி செய்து, அதை சுத்திகரித்து தரம் உயர்த்தப்பட்ட பொருளாக்குவது, இதனோடு இயற்கை எரிவாயு, தகவல் தொடர்பு ஆகியத் பாதுகாப்பான துறைகளில்தான் ஈடுபட்டு வருகிறது.

டாடா குழுமம் 80 நாடுகளில் நிறுவனங்களை நடத்தினாலும், இவைகள் அனைத்தும், அதிக மனித உழைப்பை கோருகிற, குறைவான லாபத்தை தருகிற தொழில்களான இரும்பு, எஃகு போன்ற துறைகளே தவிர, அதிநவீன தொழிற்துறைகள் அல்ல. இவைகளில் இருந்து மேலைநாட்டு முதலாளிகள்

வெளியேறியதால் கிடைத்தவைகளே தவிர, போட்டியிட்டு
கைப்பற்றியவைகள் அல்ல!

உலக சந்தையில் வளர்ந்த நாடுகளின் முதலாளிகளோடு
போட்டியிட தேவையில்லாத துறைகள் மற்றும் சேவைத்துறை,
கட்டுமானம், வர்த்தகம், வாகனங்களுக்கான உதிரிபாக
உற்பத்தியில்தான் இந்திய முதலாளிகள் அதிகளவில் ஈடுபட்டு
வருகின்றனர்.

இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரங்களும்,
இந்தியாவிற்குள் வந்துள்ள, அந்நிய முதலீடுகளும் எந்தெந்த
துறைகளுக்கு எவ்வளவு, வந்துள்ளது என்ற விவரத்தை தரும்
புள்ளி விவரங்களும் இந்த உண்மையை தெளிவாக நமக்கு படம்
பிடித்துக் காட்டுகின்றன.

2012-ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பட்டியல்.

2012 - ம் ஆண்டு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்த பொருட்கள்					
வ.எண்	ஏற்றுமதி பொருட்கள்	டாலர் (மில்லியன்)	வ.எண்	இறக்குமதி பொருட்கள்	டாலர் (மில்லியன்)
1	பெட்ரோலிய பொருட்கள்	56,000	1	கச்சா எண்ணெய்	155,000
2	ஆபரண பொருட்கள்	47,000	2	தங்கம் & வெள்ளி	61,000
3	மருந்து பொருட்கள்	24,000	3	மின் சாதன பொருட்கள்	33,000
4	வாகன உதிரி பாகங்கள்	21,000	4	முத்து & ஆபரண கற்கள்	31,000
5	இயந்திர உதிரி பாகங்கள்	14,000	5	மின்சாதனம் அல்லாத இயந்திரங்கள்	30,000
6	ஆயத்த ஆடைகள்	14,000	6	இயற்கை மற்றும் செயற்கை வேதிப் பொருட்கள்	19,000
7	உலோக பொருட்கள்	10,000	7	நிலக்கரி மற்றும் கனிமங்கள்	17,000
8	மின்சாதன பொருட்கள்	9,000	8	வாகன உதிரி பாகங்கள்	14,000
9	ரப்பர் மற்றும் கண்ணாடி பொருட்கள்	7,000	9	உலோக தாதுக்கள் தாதுப் பொருட்கள்	13,000
10	பருத்தி நூல் மற்றும் துணிகள்	7,000	10	இரும்பு & எஃகு	12,000

2015- 16 ம் ஆண்டில் அந்நிய முதலீடுகளை அதிகம் ஈர்த்த முதல் 5 துறைகள்		
வ.எண்	துறைகள்	டாலர் (மில்லியன்)
1	சேவைத்துறை	6880
2	தகவல் தொழில் நுட்பம்	5900
3	கட்டுமானம்	4510
4	வர்த்தகம்	3840
5	வாகன உற்பத்தி	2520

ஆதாரம்: இந்திய நிதித்துறை இணையம்.

7.ஏற்றுமதி பொருளாதாரம்

அந்நிய செலாவணி தேவைக்காக 80-களில் தன்னிடம் இருந்த தங்கத்தை லண்டனுக்கு கொண்டு சென்று அடகு வைத்தது இந்தியா. உலகமயமாக்கலுக்கு பின்பு, இந்தியாவின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு 362 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இப்படி சம்பாதித்த பணமும் பெரும் பகுதி சேவைத்துறை மூலமாகத்தான் கிடைத்ததே தவிர, உற்பத்தி துறைகளில் கிடைத்தது அல்ல!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வொரு பத்தாண்டு காலத்தில் துறைவாரியான பங்கு மற்றும் வளர்ச்சி விகிதங்கள்						
ஆண்டு	வி.சா. தொ	விவசாயம்	தொ.து	ச.க.வ	உற்பத்தி துறை	சேவை துறை
1951- 52	51.45	41.54	16.69	2.02	9.05	29.63
1961- 62	46.25	38.10	20.80	2.21	11.58	30.85
1971- 72	40.47	32.92	23.97	2.23	13.02	34.14
1981 - 82	35.35	29.60	26.23	2.82	14.28	37.49
1991 - 92	28.54	24.02	27.33	3.55	14.51	43.91
2001 - 02	22.42	18.92	26.57	2.86	15.02	51.02
2011 - 12	14.10	12.02	27.51	2.06	15.70	58.39

வி.சா.தொ: விவசாயம் சார்ந்த தொழில்கள்

தொ.து: தொழிற்துறை, ச.க.வ: சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை

ஆதாரம்: இந்திய நிதித்துறை இணையம்.

தொழிற்துறை வளர்ச்சி 90-களில் இருந்து 2012 வரை, 27 விழுக்காடு என்ற ஒரே நிலையில் தான் இருந்து வருகிறது. விவசாயத்துறையின் வளர்ச்சியோ 1950-களில் 41.54 விழுக்காடு என்ற நிலையில் இருந்து 1991-92ம் ஆண்டில் 27.33 விழுக்காடாக சரிந்தது. அதுவே 2011-12ம் நிதி ஆண்டில் 12.02 விழுக்காடு என்ற

அளவுக்கு புதைகுழியில் விழ்ந்து கிடக்கிறது. இந்த விவசாயத்துறையை நேரடி வாழ்வாதாரமாகக் கொண்டு, இப்போதும் இந்த நாட்டில் 60 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்!

ஆனால், இதே விவசாயத்துறையிலிருந்து, 2012-ம் ஆண்டு தங்களுக்கு 83 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாக 8,12,926 பேர் வருமான வரித்துறையிடம் கணக்கு காட்டியிருக்கிறார்கள். இதையும் இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. விவசாய வருவாய்க்கு வரி இல்லை என்ற சலுகையை இவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி கணக்கு காட்டிய ஒருவரின் வீட்டிலாவது உத்தமர் மோடி கருப்புப்பணத்தை தேடினாரா? தேட்ச்சொன்னாரா.? இவர்கள்தான் கருப்பு பணத்தை ஒழிக்க போகிறார்களாம்! நம்புங்கள், கேழ்வரகில் நெய் வடிகிறதாம்!

இதற்கு நேர்மாறாக 1951-52-ல் 29.63 சதவீதமாக இருந்த சேவைத்துறையின் வளர்ச்சியோ, 2011-12 நிதியாண்டில் 58.30 விழுக்காடாக இரட்டிப்பு வளர்ச்சியை கண்டிருக்கிறது.

சேவைத்துறைதான் இந்திய முதலாளிகளுக்கும், அரசுக்கும் பணம் காய்க்கும் மரமாக 1990-களில் தொடங்கி 2016-வரை இருந்து வந்துள்ளது. இதன் மூலம்தான் இந்திய முதலாளிகள் பெரும் வளர்ச்சி அடைந்தார்கள்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், இந்த பணம் காய்க்கும் மரத்திற்குத்தான் வேட்டு வைக்கப்போவதாக - அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த போவதாக - அறிவித்திருக்கிறார். அவர் வெற்றி பெறப் போவதை முன்னமே தெரிந்து கொண்டதான் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற அதே நாளில் உயர்மதிப்பு

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மோடியார் அறிவித்தார்.

அமெரிக்கா தன்னை காப்பாற்றிக் கொள்ள, உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளதால், தனது அணி நாடுகளையும், தனக்காக பொருள் உற்பத்தி செய்து தந்த ஆசிய நாடுகளையும் நட்டாற்றில் விடப்போகிறது. இதனால் இந்த நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டன.

இதன் காரணமாக அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி மட்டுமல்ல, அதன் அணி நாடுகளுக்குமான ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்படும். அமெரிக்க அணி நாடுகள் மட்டுமல்ல உலகப் பொருளாதாரம் முழுவதுமே அமெரிக்க பொருளாதாரத்துடன் பிணைக்கப் பட்டுள்ளதால், அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களின் அதிர்வலைகளும், சங்கிலித் தொடராக அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும். இந்த எதிரொலிப்புகளால் அமெரிக்காவிற்கும், அதன் அணி நாடுகளுக்குமான ஏற்றுமதியை மட்டுமல்ல, இந்தியாவின் மொத்த உலக நாடுகளுக்குமான ஏற்றுமதியையும் கடுமையாக பாதிக்கும்.

இந்தியா தனது மொத்த ஏற்றுமதியில் சரிபாதி அளவுக்கு அமெரிக்காவுக்கும், அதன் அணிநாடுகளுக்குமே செய்து வருகிறது. இதனோடு உலகின் ஏனைய நாடுகளுக்குமான ஏற்றுமதி இழப்பும் சேரும்பொது உலக மயமாக்களுக்கு பிந்தைய இந்தியாவின் மொத்த ஏற்றுமதி வளர்ச்சியும் காணாமல் போய்விடும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவின் உலக நாடுகளுடனான ஏற்றுமதி, இறக்குமதி அளவுகள் மற்றும் அவற்றுக்கு இடையிலான விகிதங்களும். டாலர் (மில்லியன்) 2014 -15					
வ.எண்	நாடுகள்	ஏற்றுமதி	இறக்குமதி	மொத்த வர்த்தக மதிப்பு	வர்த்தக பற்றாக்குறை
1	சீனா	11,934.25	60,413.17	72,347.42	-48,478.91
2	அமெரிக்கா	42,448.66	21,814.60	64,263.26	20,634.05
3	ஐக்கிய அரபு எமிரேட்ஸ்	33,028.08	26139.91	59,167.99	6,838.17
4	சவுதி அரேபியா	11,161.43	28,107.56	39,268.98	-16,946.13
5	சுவிட்சர்லாந்து	1,068.58	22,133.16	23,201.74	-21,064.58
6	ஜெர்மனி	7,537.34	12,787.86	20,325.20	-5,250.52
7	ஹாங்காங்	13,599.88	5,571.99	19,171.87	8,027.89
8	இந்தோனேசியா	4,043.32	15,004.64	19,047.96	-10,961.32
9	தென்கொரியா	4,602.95	13,529.11	18,132.06	-8,926.16
10	மலேசியா	5,816.55	11,117.74	16,934.29	-5,301.19
11	சிங்கப்பூர்	9,809.36	7,124.47	16,933.83	2,684.89
12	நைஜீரியா	2,681.37	13,682.97	16,364.34	-11,001.60
13	பெல்ஜியம்	5,519.47	10,805.92	16,325.39	-5,286.46
14	கத்தார்	1,054.98	14,604.71	15,569.69	-13,549.74
15	ஜப்பான்	5,385.57	10,131.36	15,516.93	-4,745.79
16	இராக்	829.32	14,247.66	15,076.98	-13,418.34
17	குவைத்	1,198.89	13,381.97	14,580.85	-12,183.08
18	பிரிட்டன்	9,319.73	5,018.28	14,338.01	4,301.46
19	ஈரான்	4,175.06	8,955.02	13,130.08	-4779.96
20	ஆஸ்திரேலியா	2,782.13	10,247.24	13029.38	-7,465.11
21	வெனிசுலா	258.07	11,729.89	11987.96	-11,471.82
22	தென் ஆப்பிரிக்கா	5,301.99	6,496.52	11,798.51	-1,194.52
23	பிரேசில்	5,963.82	5,400.91	11,364.73	562.91
24	பிரான்ஸ்	4,956.66	4,956.66	9372.73	540.58
25	பிற நாடுகள்	4,161.29	7,562.83	11,724.12	-3,401.54
	மொத்தம்	1,98,638.75	360,425.57	559,064.32	-161,786.82
	மொத்தம் %	64.01%	80.46%	73.73%	117.56%

ஆதாரம்: இந்திய நிதித்துறை இணையம்.

இதனோடு, இந்தியாவிற்கு மற்றுமொரு பெரும் சிக்கல், அந்நியக் கடனும், அதற்கான வட்டியும் என்ற வடிவத்திலும் வரப்போகிறது. தங்கத்தின் மதிப்பிற்கு என்பதற்கு மாறாக, சந்தை தேவைக்கு ஏற்ப

59 | சூறாவளி.

என்ற அடிப்படையில் டாலரை அச்சடித்துக் குவித்த அமெரிக்கா, அந்தப்பணத்தை உள்நாட்டு முதலாளிகளுக்கு வட்டியே இல்லாமல் கடனாக வழங்கியதால், அவர்கள் அவற்றை இந்தியாவில் பெரிமளவிற்கு பங்கு பத்திரங்களிலும், ஏனைய பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

இனி கடனுக்கான வட்டி விகிதத்தை அமெரிக்கா உயர்த்தப் போகிறது. இப்படிச் செய்வதாலும் அமெரிக்க மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில், அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதும், அமெரிக்க டாலரின் மதிப்பை அதிகரிக்கச் செய்யும். அமெரிக்க டாலரின் மதிப்பு எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரியும். இப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவது இந்தியாவின் கடன் அளவையும், அதற்கான வட்டியையும் மேலும் அதிகரிக்கச் செய்யும். இது மட்டுமல்லாது வட்டி இல்லாத காலத்தில் இந்தியாவிற்குள் வந்த அமெரிக்க முதலீடுகள் மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்ப ஆரம்பிக்கும் ஆபத்தும் உள்ளது. இது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிதைப் போன்று இந்தியப் பொருளாதாரத்தை மரணப்படுக்கையில் தள்ளிவிடும் ஆபத்தையும் எதிர் கொண்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரிக்கச் செய்யும். அதாவது வரவை விட செலவு மேலும் அதிகரிக்கும். கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வருவாய் ரூ.1,634,319 கோடிகளாகும். இறக்குமதிக்கு செலவிட்டத் தொகை ரூ.2,669,162 கோடிகளாகும். ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறை ரூ.1,034,843 கோடிகளாகும்.

இப்படி வருவாயை விட செலவு அதிகமாவதை கடன் வாங்கித்தான், இதுவரை இந்தியா ஈடுகட்டி வருகிறது. இதனால் இந்தியாவின் அந்நியக்கடன் 2016 - ஜூலை வரை 4,796,58 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

டொனால்ட்ரம்ப் அறிவித்துள்ள திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், என்னவெல்லாம் விளைவுகள் ஏற்படும் என்பதை, நாம் இதுவரை பரிசீலித்த வகையில் சந்திக்க நேரிடும் போது, இந்திய வங்கிகள், முதலாளிகள் மட்டுமல்ல இந்தியாவே திவாலாகிவிடும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் உலகமயப் புயலில் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற இந்திய முதலாளிகள், அந்தப் புயல் ஓயப்போகிறது என்பதை உணர ஆரம்பித்துவிட்டனர். புயல் ஓய்வதற்குள் கோபுரத்திலிருந்து கீழே விழாமல் தொடர்ந்தும் அதிலேயே ஓட்டிக்கொண்டிருப்பதற்கு, எடுத்த நப்பாசை நடவடிக்கைதான் உயர்மதிப்பு ரூபாய் 15.44 லட்சம் கோடிகள் செல்லாது என்ற அறிவிப்பாகும்.

மூழ்கும் கப்பலில் இருந்து தாங்கள் தப்பித்துக்கொள்ள ஆட்சியாளர்களும், முதலாளிகளும் மக்களாகிய நம்மை கடலில் தூக்கி வீசுகின்றனர். இப்படிச் செய்வதினால் மட்டும் இவர்கள் உயிர் பிழைத்துக் கொள்ள முடியாது என்பது உண்மைதான். யாராவது காப்பாற்ற வரும் வரும் வரை உயிரோடு இருந்தால் தானே வருபவர்களை பிடித்துக் கொண்டு கரை சேர முடியும்! இதன்படி அமெரிக்காவின் மூழ்கும் கப்பலில் இருந்து காப்பதற்கு, வேறு ஒரு கப்பல் வரும் வரை உயிரோடு இருப்பதற்காகத்தான் 14 லட்சம் கோடி ரூபாயை நம்மிடமிருந்து பிடுங்கி வங்கிகளுக்கு கொண்டு வந்து குவித்துள்ளனர்.

8. தேவை, தேசிய பொருளாதாரம்

அமெரிக்கா உலக மேலாதிக்கப் போட்டியிலிருந்து தற்காலிகமாக பின்வாங்கிக் கொள்ளும், இக்கால கட்டத்தில், தனது தேசியப் பொருளாதாரத்தை, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் வலுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல, அதன் மேலாதிக்க வெறிக்கு பலியாக்கப்பட்ட நாடுகளின் கோடிக்கணக்கான மக்களுக்கும் பேரானந்தத்தை தந்துள்ளது. அமெரிக்காவின் கோர்ப்பசிக்கு தமது உயிரை இழந்த கோடிக்கணக்கான மனித உயிர்களின் ஆன்மாக்கள் என்பவைகள் உண்மையாகவே இருந்தால், அவைகளும் கூட தேவலோகத்தில் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கும்.

கிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சால் சாம்பலாய் போனவர்களின் வாரிசுகளை கேட்டுப்பாருங்கள். வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா ஆகிய நாட்டு மக்களில் ஒருவரை விசாரித்துப் பாருங்கள்....!

இந்தியாவிலேயே போபால் மக்களை நச்சுவாயுவை செலுத்தி கொலை செய்த, குருடர்களாக்கிய, நடை பிணங்களாக்கிய, அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கோர முகத்தை, ஒரு நிமிடம் உங்கள் மனத்திரைக்குள் வரவழைத்துப் பாருங்கள். உங்களுக்கும் அந்த ஆனந்தம் ஏன் என்பது புரியும்.

ஆனால் இதற்கு நேர்மாறாக, இந்திய முதலாளிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உலக மேலாதிக்கப் போட்டியிலிருந்து அமெரிக்கா தற்காலிகமாக பின்வாங்கும் செயல் பெரும் கவலையை ஏற்படுத்திவிட்டது. ஆனால் அந்தக் கவலை இவர்களின் முகத்திலோ, பேச்சிலோ துளியும் தென்படவில்லை! மோடியும், முதலாளிகளும் இப்போதும் மிகத்தெளிவாகவும்,

உற்சாகமாகவும் இருப்பதின் மர்மம் தான் பலருக்கும் விளங்கவில்லை!

அமெரிக்காவிற்காக இந்தியா மட்டும் பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லை. சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆகிய நாடுகளும் ஏற்றுமதி செய்தன. இந்தியாவை விட பத்து மடங்கு பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வரும் சீனாவிற்குதான், அதிகம் பாதிப்பு ஏற்படப்போகிறது. ஆனால், இப்போது உலகில் அமெரிக்காவிற்கான முதன்மையான எதிரியே சீனாதான். அமெரிக்காவை அண்டிப்பிழைக்க விரும்பாத அந்த நாடு, அமெரிக்காவிற்கான ஏற்றுமதி இழப்பால் ஏற்படப்போகும் சந்தை இழப்பை, உள்நாட்டில் உருவாக்கிக் கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது. சீனத்தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியை அமெரிக்கச் செய்து, தேசிய சந்தையை வலுப்படுத்தத் துவங்கிவிட்டது.

கிழக்காசியாவில் அமெரிக்காவின் நம்பகமான அடியாளாக செயல்பட்ட தென்கொரியா, சீனாவுடன் கூட்டுசேர தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தியாவோ இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. இன்னமும் அமெரிக்கா, தனக்கு இப்போது தந்துள்ள சந்தை வாய்ப்போடு, சீனாவிடமிருந்து பறிக்கப்போகும் சந்தை வாய்ப்புகளையும் வழங்கும் என்று காத்திருக்கிறது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க செய்து, தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு மாறாக செயல்பட்டு வருகிறது. அதிரடியாக மக்களிடமிருந்த 14 லட்சம் கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளதோடு, மக்களின் வாழ்வுக்கான ஆதாரங்களாக விளங்கும் தொழில்களில் இருந்தும், அவர்களை விரட்டுவதற்கான வேலைகளையும் முனைப்பாக ஈடுபட்டுள்ளது.

இந்திய அரசு தனது பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் கீழே தொகுத்துள்ள ஆதாயங்களை அடைய முயற்சிக்கிறது.

- இந்திய வங்கிகளிடம் வாங்கியக் கடனை முதலாளிகள் திருப்பி செலுத்த தேவையில்லை.
- வங்கிகள் திவால் ஆனதாக அறிவிக்கவும் தேவையில்லை, இதனால் வங்கிகளின் உயிரைக்காப்பாற்ற மத்திய அரசு அறிவித்த ரூ.25000/-கோடி நிதியை தரவும் தேவையில்லை.
- அரசின் வருவாயும் இப்போது உள்ளதை விட பன்மடங்கு உயரும்.
- இந்திய முதலாளிகளுக்கோ மென்பொருள் சந்தை மற்றும் பணமற்ற பரிவர்த்தனை சார்ந்த சேவைத்துறை என்கிற இரு புதிய தொழில்களும் கிடைக்கும்.
- சிறு, குறு தொழில்கள் மற்றும் சில்லரை வணிகத்தின் கழுத்தை நெறித்துக் கொண்டு அவைகளையும் முதலாளிகள் விழுங்கப்பார்கின்றனர்.

இவைகளின் மூலம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி இழப்பால் ஏற்படும் பாதிப்புகளை இப்போதைக்கு சமாளித்து விடலாம் என்று கருதுகின்றனர்.

ஒரு வேளை தான் எதிர்பார்க்கும் வாய்ப்பை அமெரிக்கா தனக்கு வழங்கா விட்டால், இந்த நிதியைக் கொண்டு தன்னை தற்காத்துக் கொண்டு, அடுத்த உலக மேலாதிக்க சக்தியோடு வலுவான பேரம் பேசவும், புதிய ஏற்றுமதி சந்தை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டு செயல்படுகிறது. இதன் மூலம் இந்திய முதலாளிகள் "துணியாத முதலாளிகள்" என்ற

ரகுராம் ராஜனின் வறையறுப்புக்கு ஏற்பவே தொடர்ந்தும் தாங்கள் வாழப்போவதாக அறிவித்துள்ளனர்.

நேற்றும், இன்றும், நாளையும் உலகின் உண்மையான முதலாளிகளுக்கு தேவையான மூலப்பொருட்களையும், உதிரிபாகங்களையும் அவர்களின் உத்திரவின் பேரில் வழங்குவோம். அவர்கள் உற்பத்தி செய்து தரும், உயர் மதிப்பு பொருட்களை வாங்கி விற்கும் முகவர்களாகவே எப்போதும் இருப்போம். இந்த உலகில் நாங்கள் எதற்காக படைக்கப்பட்டோமோ, அதற்காகவேத்தான் நாங்கள் வாழுவோம். இதன்மூலம் எங்கள் பிறவி பயனை அடைவோம். எங்களைப்போன்றே இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவனும் தாங்கள் படைக்கப் பட்டதற்கான தேவையை புரிந்து கொண்டு செயல்படவேண்டும். இதன் மூலம் தான், அனைவரும் தத்தமது பிறப்பின் பயனை அடைய முற்பட வேண்டும்.

இவைகள் தான் இந்திய முதலாளிகளும், ஆட்சியாளர்களும் நமக்கு உணர்ந்தும் பகவானின் அருள் வாக்காகும். இதுவே இந்தியாவின் தேசியப் பண்பாடாகும். இந்த உயரிய பண்பாட்டை காப்பதற்காகத்தான் மோடியார் இந்தியாவின் பிரதமாராக அவதாரம் எடுத்திருக்கிறார்!

இந்த தேவ வாக்கை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்கள்தான், இன்றல்ல, நேற்றல்ல மூவாயிரம் ஆண்டுகளாக உயர்ந்த வாழ்வை அனுபவித்து வருகின்றனர். எதிர்ப்பவர்களும், ஏற்காதவர்களும் அசுரர்களாக, அரக்கர்களாக, அழிந்துபோனார்கள்.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையில், இந்த தேசியப் பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் தான், மக்கள் தமக்கு ஆதரவு தருவதாக புலகாங்கிதம் அடைந்து, நமக்கு பாராட்டுக்களையும், ஆசிகளையும் மோடியார் அருளி வருகிறார்.

65 | சூறாவளி.

எப்போதும், எதையாவது, யாரையாவது குறை சொல்லிக் கொண்டிருப்பதுதான் உங்களைப் போன்றவர்களின் வேலை. அந்தந்த இடத்தில் - பொருப்பில் - இருந்து பார்த்தால் தான் அதன் அருமைப்புரியும்!

வாராக்கடன்களால் திவால் நிலைக்கு சென்று விட்ட வங்கிகளிடம் - பண சுழற்சிக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படா விட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடும். இதோடு அமெரிக்காவுக்கும், அதன் அணி நாடுகளுக்கும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, அதனால் எற்படும் இழப்பும் சேர்ந்து கொண்டால், இந்தியாவே திவாலாகிவிடும் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

இப்படிப்பட்ட மோசமான நிலைமைகளுக்கும், விளைவுகளுக்கும் யார்க் காரணம், யார் பொருப்பு, யார் குற்றவாளி, அவர்களுக்கு என்ன தண்டனை? என்று பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் இதுவா நேரம். நெருக்கடியான இந்த நேரத்தில் எப்படியாவது நாட்டை காப்பாற்றுவதுதானே முக்கியம். அதை விட்டுவிட்டு முதலாளிகளும், நாட்டின் பொருளாதாரமும் அழிந்து போகட்டும் என்றுதான் உங்களைப் போன்றோர் நினைக்கிறீர்கள். அதனால் தான் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்!

வங்கிகளும், நாட்டின் பொருளாதாரமும் திவாலாகாமல் தடுப்பதற்காக மோடியார் எடுத்துள்ள பணமதிப்பு நீக்க நடவடிக்கை தவறு என்றால், வேறு என்ன செய்ய முடியும்?

மக்களிடமிருந்த பணத்தை வங்கிகளில் வரவு வைக்கச் சொன்னதும், பணமற்ற பரிவர்த்தனை முறைக்கு மக்களை மாறச்சொல்வதும் நாட்டை நவீனப்படுத்தும் செயலாகும். அதே போன்று ஆன்லைன் வர்த்தகம் என்பதும், நாடு நவீனமயமாகும் போக்கில் தவிர்க்க வியலாத அம்சங்களாகும்.

இதனோடு, பெரும்தொழில் வளர்ச்சியை நோக்கி நாடு முன்னேறும் போது சிறு, குறு தொழில்கள் அவற்றோடு போட்டியிட முடியாமல் போவதும் வளர்ச்சியின் தவிர்க்கவியலாத அம்சங்கள் என்றெல்லாம் மோடியின் நடவடிக்கையை நேரிடையாக ஆதரிப்பவர்களும், வளர்ச்சி, பண்புமாற்றம் என்பவர்களும், தமது வாதங்களை முன் வைக்கிறார்கள்.

நாம் இதுவரை பரிசீலித்த வகையில் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்து, அதன் மூலம் அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க செய்வதுதான் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறையாகும்.

உண்மையில் நாட்டை முன்னேற்றுவதற்கு நாட்டின் நூறு கோடிக்கும் மேலான மக்களின் வாழ்க்கைக்கான ஆதாரங்களாக விளங்கும் விவசாயத்தையும், முறைப்படுத்தப்படாத தொழில்களையும் பாதுகாப்பதற்கான திட்டங்களை அரசு அறிவித்திருக்க வேண்டும். இதற்கு மாறாக, அவைகளை அழிப்பதற்கான பண மதிப்பு நீக்க திட்டத்தைத்தான் அறிவித்துள்ளது.

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம்தான், வலுவான தேசிய பொருளாதாரத்தை உருவாக்க முடியுமே தவிர, நாட்டின் வளர்ச்சியை சாதிக்க முடியுமே தவிர, அதை அழிப்பதன் மூலம் அல்ல!

உண்மையான அழகு என்பது வலிமையில் இருக்கிறதே தவிர, அரிதாரத்தை பூசிக்கொள்வதில் இல்லை. நவீனமயம் என்பது மக்கள் வாழ்வின் முன்னேற்றத்தோடு பிணைந்தே வளரக்கூடியதே தவிர, கட்டாயப்படுத்தி திணிப்பதினால் வரக்கூடியது அல்ல!

நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் சமூக வளர்ச்சி விதிகளுக்கு ஏற்ப, படிப்படியாகத்தான் உருவாக்கப் பட வேண்டும்.

உடல் என்றால் வாயும், வயிறும் மட்டுமல்ல கையும், காலும் சேர்ந்ததுதான். ஆரோக்கிய உடல் தலை முதல் கால்வரை, அனைத்து உறுப்புகளும் சீராக வளர்ந்திருக்க வேண்டும்.

நாடு என்றால் ஆட்சியாளர்களும், முதலாளிகளும் மட்டுமல்ல. மக்களும் சேர்ந்ததுதான். நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது, மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதுதான்! முதலாளிகள் என்ற தொப்பை மட்டும் பெரிதாவது ஆரோக்கியமான வளர்ச்சியா என்ன?

அரசின் வருவாய் உயரவும், நாட்டின் தொழில் வளம் பெருகவும், அரசுக்கும், முதலாளிகளுக்கும் பணம் வேண்டுமென்றால், இதற்கு மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். அதற்கு தேவை...

- விவசாயிகளுக்கு விளை பொருட்களுக்கான விலை நிர்ணய உரிமை !
- சிறு, குறு உற்பத்தியாளர்களுக்கு தொழில்கள் ஒதுக்கீடு !
- சிறு, வணிகத்தில் நுழைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை !
- வாழ்க்கை தேவைக்கு எற்ப மக்களுக்கு சம்பள உயர்வு!

இவைகளின் மூலம்தான், நாட்டை தொழில் வள நாடாக்க முடியும். இவைகள் வெறுமனே கனவாக மட்டும் இருந்து விட கூடாது. நனவாகவும் வேண்டும்!

பாம்பு தனது தோலை எப்படி உரிக்கிறது? புதியத்தோல் வளர்ந்த பிறகுதான் பழையத்தோலை கழற்றிவிடுகிறது. பாம்பு இப்படிச் செய்வது இயல்பான நிகழ்வாகும். பாம்பின் தோல் தேவைப்படுபவர்கள் அது உரிக்கும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். இதற்கு மாறாக பாம்பின் தோலை மற்றவர்கள் வலிய உரித்தால் அது கொலையாகிவிடும்!

இதே போன்றுதான் நாட்டின் தொழில் வளர்ச்சியும், நவீனமயமாக்கலும் நடைபெறவேண்டும். ஒரு வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்வதற்கு முன்பே, புதிய வாழ்வாதாரம் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். பண்பு மாற்றமும், வளர்ச்சியும் இயல்பான போக்கிலானதாக அமைய வேண்டும். இதற்கு மாறாக இவைகளை உத்தரவுகளாலும், திணிப்புகளாலும் ஒரு போதும் சாதித்துவிட முடியாது.

கோழி ஒருநாளானக்கு ஒரு முட்டைதான் இடும். அதிக முட்டை தேவை என்றால், முட்டை இடும் கோழிகளின் எண்ணிக்கையைத்தான் அதிகரிக்க வேண்டும். இதற்கு மாறாக அவற்றின் வயிற்றை அறுக்கக் கூடாது. இதைப் போன்றுதான் அரசும் அதிக வருவாய்க்கு, நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதற்கு மாறாக மக்களிடம் உள்ள பணத்தையும், வாழ்வாதாரங்களையும் பறித்துக்கொள்ளும் அரசின் நடவடிக்கை, கோழிகளின் வயிற்றை அறுப்பதைப் போன்ற செயல்தானே தவிர வேறில்லை!

துணை நூல் பட்டியல் (தமிழ்)

1. மூலதனம் பாகம்-1 புத்தகம் -1.
2. எது கருப்பு பணம்? யார் குற்றவாளி? - தாமஸ் பிராங்கோ
3. செல்லாக்காசின் அரசியல். அருண் நெடுஞ்செழியன்.

இணையதள முகவரி(ஆங்கிலம்)

<http://www.zerohedge.com/news/2015-05-24/china-establishes-worlds-largest-physical-gold-fund>

<http://www.zerohedge.com/news/2015-04-15/collapse-petrodollar-oil-exporters-are-dumping-us-assets-record-pace>

<http://www.globalresearch.ca/chinas-new-silk-road-one-belt-and-one-road-strategic-eurasia-land-and-sea-transport-corridors/5428226>

<https://www.rt.com/business/198928-china-world-bank-rival/>

<http://www.bbc.com/news/world-asia-33307314>

<https://sputniknews.com/business/201603091036035210-vtb-bank-payment/>

<https://www.rt.com/business/348826-russia-china-oil-exports/>

<http://www.reuters.com/article/us-oil-iran-exclusive-idUSKCN0VE21S>

<http://www.thehindu.com/opinion/lead/Non-alignment-to-multi-alignment/article13982580.ece>

<http://www.reuters.com/article/us-energy-europe-usa-idUSKCN1101AP>

70 | துறாவளி.

<https://www.rt.com/news/348562-putin-erdogan-turkey-pilot/>

<https://www.theguardian.com/world/2016/jul/16/turkey-attempted-coup-what-we-know-so-far>

<http://en.farsnews.com/newstext.aspx?nn=13950430001452>

<https://www.rt.com/business/355245-turkey-restart-tukish-stream/>

<http://www.reuters.com/article/us-mideast-crisis-aleppo-idUSKCN11E1ET>

<https://www.theguardian.com/us-news/2015/oct/13/donald-trump-foreign-policy-doctrine-nation-building>

<https://www.theguardian.com/world/2016/oct/25/hillary-clinton-syria-no-fly-zones-russia-us-war>

<http://www.wsj.com/articles/china-may-rein-in-wage-rises-to-boost-economy-1457616686>

<http://www.zerohedge.com/news/2015-06-08/one-belt-one-road-may-be-chinas-one-chance-save-collapsing-economy>

<http://www.commerce.nic.in/eidb/iecnttopn.asp>

<http://www.financialexpress.com/opinion/fdi-inflows-who-is-investing-in-india-and-in-what-sectors/28737/>

<https://goo.gl/od7zqu>

<http://economictimes.indiatimes.com/news/economy/indicators/urban-households-in-debt-rise-to-22-rural-to-31-nss-survey/articleshow/55949903.cms>

<http://www.globalresearch.ca/indias-war-on-cash-the-demonetization-blitzkrieg-the-ice-nine-solution/5561601>

<http://www.thehindu.com/business/Industry/Services-sector-contracts-on-cash-shortage-worst-in-3yrs-PMI/article16763388.ece>

<https://goo.gl/mIQyOy>

<http://www.foxnews.com/world/2016/11/15/latest-airstrikes-hit-syria-aleppo-after-3-week-pause.html?refresh=true>

<http://www.thehindu.com/news/international/India-optimistic-after-initial-interactions-with-Donald-Trump%E2%80%99s-team/article16696739.ece>

<http://keetru.com/>